

വെളിപ്പാട്

ഗ്രന്ഥകർത്താവ്

“കർത്താവ് ദുതൻ മുഖാന്തരം അരുളിച്ചയ്തത്
എഴുതിയ” വ്യക്തി എന്നാണ് യോഹന്നാൻ
അപ്പോസ്റ്റലൻ സ്വയം പരിചയപ്പെടുത്തുന്നത്
സഭയുടെ ആദ്യകാല എഴുത്തുകാര് ആയിരുന്ന
ജൂൺ മാർട്ടിയർ ഐറേനിയൻ, ഹിപ്പോളിടൻ,
തെര്ത്തുല്യൻ അലൈക്സന്റിയായിലെ കുമത്,
കുടാതെ മുററുഡാരിയൻ രേവകള് എല്ലാം വെളിപ്പാട്
യോഹന്നാൻ അപ്പോസ്റ്റലൻ എഴുതി എന്ന്
അംഗീകരിക്കുന്നു. വെളിപ്പാട് ‘അപ്പോകാലിപ്പട്ടിക്’
(പ്രത്യാശയെ പ്രകടിപ്പിക്കുവാൻ പത്രികാത്മകമായ
അലങ്കാര പ്രയോഗങ്ങളിൽ എഴുതുന്ന
യഹൂദ ശശ്രാം) എന്ന സങ്കേത പ്രകാരമാണ്
ചെച്ചിരിക്കുന്നത്.

എഴുതപ്പെട്ട കാലാധിവും സ്ഥലവും

എക്കദേശം എ. ഡി. 95-96.

യോഹന്നാൻ ഈ പ്രവചനങ്ങള് കിട്ടിയത്
ഈജിയൻ കടലിലുള്ള പത്രമാണ് ദ്രീപില് വച്ചാണ്.
(1:9).

സ്വീകർത്താവ്

എഷ്യോമനറിലെ എഴു സഭകള് വേണ്ടിയാണ്
ഈ പ്രവചനങ്ങള് ലഭിച്ചത്.

ഉദ്ദേശം

വെളിപ്പാട്
ദിവ്യത്വത്തെ

പുസ്തകം യേശുവിന്റെ
വെളിപ്പെടത്തുന്നു (1:1),

അവൻറെ വ്യക്തിത്വം, ശക്തി, ഭാവിയിൽ കാല സംഭവങ്ങളും എന്നിവയും എഴുതപ്പെട്ടിരിക്കുന്നു. ലോകാവസാനവും അന്ത്യന്മായവിധിയും സംഭവിക്കാൻ പോകുന്ന യാമാർത്ഥ്യങ്ങളും ആശാന്ന് മുന്നറിയിപ്പ് നൽകുന്നു സ്വർഗ്ഗത്തെ കുറിച്ചുള്ള ചെറിയ കാഴ്ച ഈ പുസ്തകം നൽകുന്നു അതോടൊപ്പം തങ്ങളേത്തന്നെ ശുഖിക്കായി സുക്ഷിച്ച് ഭക്തന്മാർക്ക് ലഭിക്കാനിരിക്കുന്ന മഹത്വത്തെയും വെളിപ്പെടുത്തുന്നു. മഹോപദ്രവമുണ്ടാകും അവിശ്വാസികൾ നിത്യനരകത്തിൽ എന്നേക്കും കഷ്ടമനുഭവിക്കും. സാത്താനും അവൻറെ ദൃതൻമാർക്കും വരുവാൻ പോകുന്ന ശ്രീക്ഷയെക്കുറിച്ചും ഈ പുസ്തകം വിവരിക്കുന്നു.

പ്രമേയം

മറ നീക്കുക

സംക്ഷേപം

1. യേശുക്രിസ്തുവിന്റെ വെളിപാടും യേശുവിന്റെ സാക്ഷ്യവും. – 1:1-8
2. ദർശനങ്ങൾ. – 1:9-20
3. ഏഴു പ്രാദേശിക സഭകൾ. – 2:1-3:22
4. സംഭവിക്കാൻ പോകുന്ന കാര്യങ്ങൾ. – 4:1-22:5
5. കർത്താവിന്റെ അവസാനമുന്നറിയിപ്പും അപ്പോസ്റ്റലവിന്റെ സമാപന ഉപസംഹാര പ്രാർത്ഥനയും – 22:6-21

1 യേശുക്രിസ്തുവിന്റെ വെളിപാട്:
 വേഗത്തിൽ സംഭവിക്കുവാനുള്ളത്
 തന്റെ ഭാസമാരെ കാണിക്കേണ്ടതിന്
 ദൈവം അത് അവൻ കൊടുത്തു.

அவன் அத் தன்ற் தூதன் முவான்றால்
அயச்சு தன்ற் தாஸநாய யோஹநான
காளிச்சு. ² யோஹநான் கெவவவசநவு
யேஶுக்கிஸ்துவினெக்குரிச்சுஜெ ஸாக்ஷ்யவுமாயி
தான் களைத்தெழுாங ஸாக்ஷிகளிச்சு. ³ ஸமயங்
அடுத்திரிக்குநடுகொள்க ஹூ புவசநத்தின்ற
வக்குகளை வாயிக்குநவநு
அவனை
கேஸ்க்குநவரு
அதில் ஏழுதியிரிக்குநத்
அநூஸலிக்குநவரு
டாஸுவானால்.

⁴ யோஹநான் ஆஸுயிலெ ஏஃப் ஸங்கஸ்க்கு
ஏஷுதுநாத்: ஹரிக்குநவநு
வருநவநுமாயவக்கு
நினு
ஸிஂஹாஸநத்திமுபிலுஜெ ஏஃப் ஆதமாகக்குட
அடுக்கத்தின்று
⁵ விஶ்வாஸ்தஸாக்ஷியு
மரிசுவரில் ஆதுஜாதநு
ஓமியிலெ
ராஜாக்கணமார்க்கு
தெளைக்குத்தாவுமாய
யேஶுக்கிஸ்துவிக்கு
நினு
நிஞங்கு
கூப்பு
ஸமாயாநவு
உள்ளகடு.
⁶ நமை
ஸ்நேஹிசுவநு
தன்ற் கெத்ததாக
நம்முட
பாபணத்தில் நினு
நமை மோஹிப்பிச்சு
தன்ற்
பிதாவாய
கெவத்தின்
நமை ராஜுவு
புரோஹிதமாரு
ஆக்கித்திர்த்தவநுமாயவந்
ஏநெநெநக்கு
மஹதுவு
ஸ்வவு
அமேன்.
⁷ ஹதா,
அவன் மேற்காருஷநாயி
வருநு;
ஏத் கணு
அவனை குத்தித்துஜ்சுவரு
அவனை காணு
ஓமியிலெ
ஸகலஶோதனங்கு
அவனைசூஷாஸி விலபிக்கு
அதை, அமேன்.

⁸ என்ற அல்லமயு
ஓமேஶயு
அதுகுநு ஏன்
ஹரிக்குநவநு
ஹருநவநு
வருநவநுமாய
ஸ்வஶக்தியுஜெ
கெவமாய
கர்த்தாவ்

അരുളിച്ചയുന്നു.

9 നിങ്ങളുടെ സഹോദരനും യേശു
ക്രിസ്തുവിന്റെ കഷ്ടതയിലും രാജ്യത്തിലും
സഹനത്തിലും പകാളിയുമായ യോഹനാൻ എന്ന
ഞാൻ, ദൈവവചനവും യേശുവിനെക്കുറിച്ചുള്ള
സാക്ഷ്യം അറിയിച്ചതു നിമിത്തവും
പത്രമാസ് എന്ന ദ്വീപിൽ ആയിരുന്നു.
10 കർത്തൃദിവസത്തിൽ* ഞാൻ പരിശുദ്ധാത്മ
വിവശതയിലായി: കാഹളനാദംപോലെ
വലിയൊരു ശബ്ദം എന്റെ പുറകിൽ
കേട്ട; 11 ഞാൻ അല്പഹയ്യും ഓമേഗയും
ആകുന്നു; ആദ്യനും അന്ത്യനും തന്നെ. നി
കാണുന്നത് ഒരു പുസ്തകത്തിൽ എഴുതി
എഫസോസ്, സ്മൂർന്നാ, പെർഫൂമാസ്,
തുയമെരാ, സർവിസ്, ഫിലദേൽഫി,
ലവാർഡിക്ക്രൈ എന്നീപട്ടണങ്ങളിലുള്ള എഴു
സഭകൾക്കും അയയ്ക്കുക. 12 എന്നോട്
സംസാരിച്ച ശബ്ദം ആരുടേതെന്ന് കാണുവാൻ
ഞാൻ തിരിഞ്ഞു. 13 തിരിഞ്ഞപ്പോൾ
എഴു പൊൻറനിലവിളക്കുകളെയും
നിലവിളക്കുകളുടെ നടുവിൽ നിലയക്കിയും
മാറ്റത്ത് പൊൻകച്ചയും ധരിച്ചവനായി
മനുഷ്യപുത്രനെപ്പാലെയുള്ളവനെയും കണ്ട്.
14 അവന്റെ തലയും തലമുടിയും വെളുത്ത
പത്രത്തിപോലെ ഹിമത്തോളം വെള്ളയും
കണ്ണ് അഖിജ്ഞാലപോലെയും 15 കാൽ
ഉലയിൽ ശുഡികരിച്ച് തേച്ചുമിനുകിയ
വെള്ളാടുപോലെയും അവന്റെ ശബ്ദം

* 1. 10 കർത്തൃദിവസം-ആഴചവട്ടത്തിന്റെ ഒന്നാം ദിവസമായ
ഞായറാഴ്ച

പെരുവെള്ളത്തിന്റെ ഇരച്ചിൽപ്പോലെയും അയിരുന്നു. അവൻ്റെ വലകയീൽ ഏഴ് നക്ഷത്രം ഉണ്ട്; ¹⁶ അവൻ്റെ വായിൽനിന്നു മുർച്ചയുള്ള ഇരുവായ്തലയുള്ള വാൾ പുറപ്പെടുന്നു; അവൻ്റെ മുഖം സുര്യൻ ശോഭയോടെ പ്രകാശിക്കുന്നതുപോലെ അയിരുന്നു. ¹⁷ അവനെ കണ്ടപ്പോൾ താൻ മരിച്ചവനെപ്പോലെ അവൻ്റെ കാല്പക്കൽ വിശ്വാസം. അവൻ വലകൈ എൻ്റെ മേൽ വൈച്ചിട്ട് എന്നോട് ഭയപ്പെടേണ്ടാ, താൻ അദ്ദേഹം അന്തരുന്നും ജീവിച്ചിരിക്കുന്നവനും അകുന്നു. ¹⁸ താൻ മരിച്ചവനായിരുന്നു; എന്നാൽ ഇതാ, എന്നെന്നെക്കും ജീവിക്കുന്നു; അമേൻ, മരണത്തിന്റെയും പാതാളത്തിന്റെയും താങ്കോൽ എൻ്റെ കയ്യിൽ ഉണ്ട്. ¹⁹ അതുകൊണ്ട് നീ കണ്ടതും ഇപ്പോൾ ഉള്ളതും ഇതിനുശേഷം സംഭവിപ്പാനിരിക്കുന്നതും ²⁰ എൻ്റെ വലകയീൽ കണ്ട ഏഴ് നക്ഷത്രത്തിന്റെ മർമ്മവും ഏഴ് പൊൻനിലവിളക്കിന്റെ വിവരവും എഴുതുക. ഏഴ് നക്ഷത്രം ഏഴ് സഭകളുടെ ദൃതമാരാകുന്നു; നീ കണ്ട ഏഴ് നിലവിളക്കുകൾ ഏഴ് സഭകൾ അകുന്നു.

2

¹ എഫെസാസിലെ സഭയുടെ ദൃതന് എഴുതുക: ഏഴ് നക്ഷത്രം വലകയീൽ പിടിച്ചുംകൊണ്ട് ഏഴ് പൊൻനിലവിളക്കുകളുടെ നടുവിൽ നടക്കുന്നവൻ അരുളിച്ചയ്ക്കുന്നത്: ² താൻ നിന്റെ പ്രവൃത്തിയും കർന്നാല്യാനവും സഹനവും കൊള്ളരുതാത്തവരെ നിനക്ക് സഹിക്കുവാൻ കഴിയാത്തതും അപ്പാസ്തലയമാരിഞ്ഞാതിരിക്കു

തങ്ങൾ അപ്പാസ്തലമാർ എന്നു
പറയുന്നവരെ നീ പരിശോധിച്ച് കള്ളമാർ എന്നു
കണ്ണടത്തിയതും അറിയുന്നു.³ കൂടാതെ നിന്റെ
സഹനശക്തിയും എന്തേ നാമംനിമിത്തം നീ
അദ്ദുംനിച്ചതും ക്ഷീണിച്ചുപോകാത്തതും താൻ
അറിയുന്നു.⁴ എങ്കിലും നിന്റെ ആദ്യസന്നേഹം
വിട്ടുകളഞ്ഞു എന്ന ഒരു കുറം എന്നിക്ക്
നിന്നൊക്കുവിച്ച് പറയുവാനുണ്ട്.⁵ അതുകൊണ്ട്
നീ എവിടെനീന് വിണിതിക്കുന്നു എന്ന് ഓർത്തു
മാനസാന്തരപ്പുട് ആദ്യത്തെ പവ്യത്തി ചെയ്യുക;
അഭ്യക്തിൽ താൻ നിന്റെ അടുക്കൽ വേഗം
വരുകയും, നീ മാനസാന്തരപ്പടാത്തതിനാൽ
നിന്റെ നിലവിളക്ക് അതിന്റെ സ്ഥാനത്തുനിന്ന്
നീക്കി കളയുകയും ചെയ്യും.⁶ എങ്കിലും
നിക്കാലാവ്യരൂദം*പവ്യത്തി നീ വെറുക്കുന്നു
എന്നാരു നമ നിന്നൊക്കുണ്ട്. അത് താനും
വെറുക്കുന്നു.⁷ ആത്മാവ് സഭകളോടു
പറയുന്നത് എന്തെന്ന് കേൾക്കുവാൻ
ചെവിയുള്ളവൻ കേൾക്കേടു. ജയിക്കുന്നവൻ
താൻ ദൈവത്തിന്റെ പരുദിസയിൽ ഉള്ള
ജീവവ്യക്ഷതത്തിന്റെ ഫലം ഭക്ഷിക്കുവാൻ
കൊടുക്കും.

⁸ സ്മൃദ്ധനയിലെ സദയുടെ ദുതന്
എഴുതുക: മരിച്ചവനായിരുന്നു എങ്കിലും
വീണ്ടും ജീവിക്കയും ചെയ്ത ആദ്യനും
അന്ത്യനുമായവൻ അരുളിച്ചയ്ക്കുന്നത്:⁹ താൻ

* 2. 6 നിക്കാലാവോസ് എന്ന വ്യക്തിയുടെ അനുയായികള്.
അവർ സദയുടെ ഉപദേശങ്ങളും എതിരായിരുന്നു.
വിഗ്രഹങ്ങളെ ആരാധിച്ചിരുന്നു. അപ്പാസ്തലമാർ അവരുടെ
പ്രവർത്തികളെയും ഉപദേശങ്ങളെയുംഎതിരിരത്തിരുന്നു

നിന്നേ പ്രവൃത്തിയും കഷ്ടതയും ഭാരിച്ചുവും – നീ സമന്നനാകുന്നു താനും – തങ്ങൾ യെഹൂദർ എന്നു പറയുന്നുവെങ്കിലും യെഹൂദരല്ലാത്ത, സാത്താനെ അനുസരിക്കുന്നവരുടെ കൂട്ടരായ പള്ളിക്കാരായവരുടെ ദൈവദുഷ്ണാവും അറിയുന്നു. ¹⁰ നീ സഹിക്കുവാനുള്ളതിനെ ദയപ്പെടേണ്ടാ; ഇതാ; നിന്നെ പരീക്ഷിക്കേണ്ടതിന് പിശാച് നിങ്ങളിൽ ചിലരെ തടവിൽ ആക്കുവാൻ പോകുന്നു; പത്തു ദിവസം നിനക്ക് ഉപദ്രവം ഉണ്ടാകും; മരണംവരെ വിശ്വസ്തനായിരിക്ക; എന്നാൽ താൻ ജീവകിരീടം[†]നിനക്ക് തരും. ¹¹ ആത്മാവ് സഭകളോടു പറയുന്നത് എന്തെന്ന് കേൾക്കുവാൻ ചെവിയുള്ളവൻ കേൾക്കേണ്ട്. ജയിക്കുന്നവന് രണ്ടാം മരണത്താൽ[‡]ദോഷം വരികയില്ല.

¹² പെർസ്യൂമൊസിലെ സഭയുടെ ദുതന് എഴുതുക: മുർച്ചയുള്ള ഇരുവായ്ത്തലവാൾ ഉള്ളവൻ അരുളിച്ചയുന്നത്: ¹³ നിന്നേ പ്രവൃത്തിയും നീ എവിടെ താമസിക്കുന്നു എന്നും അത് സാത്താന്നേ സിംഹാസനം ഉള്ള നമ്മലും എന്നും താൻ അറിയുന്നു; എന്നിട്ടും നീ എന്നേ നാമം മുറുകെ പിടിച്ചിരിക്കുന്നു; നിങ്ങളുടെ ഇടയിൽ, സാത്താൻ താമസിക്കുന്നിടത്ത് തന്നെ, എന്നേ സാക്ഷിയും വിശ്വസ്തനുമായ അന്തിപ്പാസ് കൊലെ ചെയ്യപ്പെട്ട കാലത്തുപോലും നീ എന്നിലുള്ള വിശ്വാസം നിശ്ചയിച്ചിട്ടില്ല. ¹⁴ എങ്കിലും നിന്നെക്കുറിച്ച് അല്ലം കൂറം പറയുവാൻ എന്നിക്കുണ്ട്; യിസായേൽ മകൾ വിഗ്രഹാർപ്പിതം ഭക്ഷിക്കേണ്ടതിനും

[†] 2. 10 ജീവകിരീടം-നിത്യജീവന് [‡] 2. 11 ഒന്നാം മരണം-ശാരീരിക മരണം. രണ്ടാം മരണം-നിത്യമായ മരണം

ദുർന്നടപ്പ് അചരിക്കേണ്ടതിനും
 അവരുടെ മുമ്പിൽ തടസ്സംവെപ്പാൻ
 ബാലാക്കിന്ന് ഉപദേശിച്ചുകൊടുത്ത
 ബിലയാമിന്റെ ഉപദേശം മുറുകെപ്പിടിച്ചിരിക്കുന്നവർ
 അവിടെ നിനക്കുണ്ട്. ¹⁵ അതുപോലെ ഞാൻ
 വെറുകുന്ന നികൊലാവുരുടെ ഉപദേശം
 മുറുകെപ്പിടിച്ചിരിക്കുന്ന ചിലർ നിനക്കും
 ഉണ്ട്. ¹⁶ അതുകൊണ്ട് മാനസാന്തരപ്പെടുക;
 അല്ലാതിരുന്നാൽ ഞാൻ വേഗത്തിൽ വന്നു
 എന്ന് വായിൽനിന്നു വരുന്ന വാളുകൊണ്ടു
 അവർക്കെതിരെ യുദ്ധം ചെയ്യും. ¹⁷ അത്ഥാവ്
 സഭകളോടു പറയുന്നത് എന്നെന്ന് കേൾക്കുവാൻ
 ചെവിയുള്ളവൻ കേൾക്കട്ട. ജയിക്കുന്നവന്
 ഞാൻ മറഞ്ഞിരിക്കുന്ന മന ^{*} തിന്മാൻ
 കൊടുക്കും; ഞാൻ അവൻ വെള്ളക്കല്ലും,
 ലടിക്കുന്നവന്മാരെ മറ്റാരും അറിയാത്തതും
 അ കല്പിമേൽ എഴുതിയിരിക്കുന്നതുമായ പുതിയ
 ഒരു നീമവും കൊടുക്കും.

¹⁸ തുയമെരയിലെ സഭയുടെ ദുതന് എഴുതുകുക:
 അഖിജ്ഞാല പോലെ കണ്ണും തേച്ചുമിനുകൾിയ
 വെള്ളാട്ടിന് സമമായ കാലും ഉള്ള ദൈവപുത്രൻ
 അരുളിച്ചുയുന്നത്: ¹⁹ ഞാൻ നിന്നെ പ്രവൃത്തിയും
 നിന്നെ സ്നേഹം, വിശ്വാസം, ശുശ്രൂഷ,
 സഹനശക്തി എന്നിവയും നിന്നെ ഇപ്പോഴുള്ള
 പ്രവൃത്തി അദ്ദേഹം ചെയ്തതിലും അധികമെന്നും
 അറിയുന്നു. ²⁰ എങ്കിലും, നിനക്കെതിരെ ചിലത്

§ 2. 14 ബാലാക്-മോവാബ്-രാജാവ്. ബിലയാം-ബാബിലോണ്യ
 കള്ളപ്രവാചകന് സംഖ്യ 31:16 * 2. 17 മറഞ്ഞിരിക്കുന്ന
 മന-സ്വർഗ്ഗത്തില് നിന്നും നല്കപ്പെടുന്ന രഹസ്യ ഭക്ഷണം.

പറയുവാനുണ്ട്; താൻ പ്രവാചകി എന്ന് സ്വയം അവകാശപ്പെടുകയും എന്തേ ഭാസമാരെ ദുർന്മാപ്പിൽ എർപ്പെടുവാനും വിഗ്രഹാർപ്പിതം ഭക്ഷിക്കുവാനും തകവല്ലം വർക്കരിക്കുകയും ഉപദേശിക്കുകയും ചെയ്യുന്ന ഈസബേൽ എന്ന സ്ത്രീയെ നീ അനുവദിക്കുന്നു. ²¹ താൻ അവൾക്ക് മാനസാന്തരപ്പെടുവാൻ അവസരം കൊടുത്തിട്ടും അധാർമ്മികത വിട്ടു അവൾ മാനസാന്തരപ്പെട്ടില്ല. ²² ജാഗ്രതയായിരിക്കാം അവൾ മാനസാന്തരപ്പെടാതിരുന്നാൽ താൻ അവളെ രോഗകിടക്കയില്ലും അവളുമായി വ്യാപിചരിക്കുന്നവരെ വലിയ കഷ്ടതയില്ലും ആകരിക്കളെയും. ²³ താൻ അവളുടെ അനുയായികളെയും കൊന്നുകളയും; താൻ മനസ്സിനേയും ഹൃദയവിചാരങ്ങളെയും ശ്രാധ ചെയ്യുന്നവൻ എന്നു സകലസംകളും അറിയും; നിങ്ങളുടെ പ്രവർത്തികൾക്കാത്തവിധം താൻ നിങ്ങൾക്ക് ഓരോരുത്തർക്കും പകരം ചെയ്യും. ²⁴ എന്നാൽ നിങ്ങളോടും, ഈ ഉപദേശം സ്വീകരിക്കാതെയും അവർ പറയുന്നത് പോലെ സാത്താനെക്കുറിച്ച് ആശമായ കാര്യങ്ങൾ ഗ്രഹിക്കാതെയും ഇരിക്കുന്ന തുയമെരയിലെ ശ്രഷ്ടമുള്ളവരോടും മറ്റ് വലിയ ഭാരം ഉന്നുതനെ താൻ ചുമത്തുന്നില്ല. ²⁵ എന്തുതനെ ആയാലും താൻ വരുംവരെ നിന്നക്കുള്ളിൽ മുറുകെപ്പിടിച്ചുകൊൾവിൻ. ²⁶ ജയികയും എന്തേ പ്രവൃത്തികളെ അവസാനത്തോളം കാത്തുകൊള്ളുകയും ചെയ്യുന്നവൻ എന്തേ പിതാവിൽനിന്നും എന്തിക്ക് ലഭിച്ചതുപോലെ താൻ ജാതികളുടെമേൽ അധികാരം കൊടുക്കും.

27 അവൻ ഇരുവുചെങ്കാൽക്കാണ് അവരെ ഭരിക്കും; മൺപാത്രങ്ങൾപോലെ അവരെ ഉടച്ചുകളയും. 28 താൻ അവൻ ഉദയനക്ഷത്രവും കൊടുക്കും. 29 ആത്മാവ് സംക്ലോടു പറയുന്നത് എന്തെന്ന് കേൾക്കുവാൻ ചെവിയുള്ളവൻ കേൾക്കണ്ട്.

3

1 സർദ്ദിസിലെ സദയുടെ ദുതന് എഴുതുക:
ദൈവത്തിന്റെ ഏഴ് ആത്മാകളും ഏഴ്
നക്ഷത്രവും വഹിക്കുന്നവൻ അരുളിച്ചയ്യുന്നത്:
താൻ നിന്റെ പ്രവൃത്തി അറിയുന്നു.
ജീവന്നുള്ളവൻ എന്നു നിനക്ക് ഒരു പേര്
ഉണ്ട് എക്കിലും നീ മരിച്ചവനാകുന്നു.
2 ഉണ്ടുക; മരിക്കാറായ ശേഷിപ്പുകളെ
ശക്തീകരിക്കെ; എന്തുകൊണ്ടുനാൽ താൻ
നിന്റെ പ്രവൃത്തി ദൈവത്തിന്റെ കണ്ണിൽ
പുർണ്ണതയുള്ളതായി കണ്ടില്ല. 3 അതുകൊണ്ട്
നീ പ്രാപിക്കുകയും കേൾക്കുകയും
ചെയ്തതു എന്ത് എന്നു ഓർത്ത് കാത്തു
സുകഷിക്കുകയും മാനസാന്തരപ്പെടുകയും
ചെയ്ക. നീ ഉണ്ടാതിരുന്നാൽ താൻ ഒരു
കളജ്ഞനപ്പോലെ വരും; ഏത് സമയത്ത് താൻ
നിനക്കെതിരെ വരും എന്നു നീ അറിയുകയും
ഇല്ല. 4 എക്കിലും തങ്ങളുടെ വസ്ത്രം
അഴുകാക്കാത്ത കുറെ പേര് സർദ്ദിസിലുണ്ട്.
അവർ യോഗ്യതയുള്ളവരാകയാൽ
വെള്ളയർച്ചുംകൊണ്ട് എന്നോടുകൂടു
നടക്കും. 5 ജയിക്കുന്നവൻ വെള്ളവസ്ത്രം
ധരിക്കും; അവൻ പേരു താൻ ഒരിക്കലും

ஜீவபுஸ்தகத்தினின் மாயிசூ கல்யாதை ஏன்ற பிதாவின்றி ஸனியியிலும் அவன்றி ஆதமாருட முஸாகெயூம் என்ற ஏற்றுப்பியூ. ⁶ அதமாவ் ஸகேலோடு பரயூனத் ஏன்னன் கேஶ்கஸுவான் செவியூத்தவன் கேஶ்கடெடு.

7 ஹிலதெல்ஹயிலெ ஸதயூட ஆதன் ஏஷுதூக: விஶூலமங்கு ஸதுவாஙு தாவிதின்றி தாகோத் கழித் தூத்தவங்கு. அத்தகூம் அடசூக்குடாதவண்ண் தூக்கஸுநவங்கு அத்தகூம் தூக்காநாகாத்த வியம் அடய்க்கஸுகயூம் செயூனவன் அரவுத்தெஷ்யூனத: ⁸ என்ற நின்றி பிவுத்தி அரியூங்கு. ஹதா, அத்தகூம் அடய்க்கஸுவான் கஷியாதத்தாய ஒரு தூநா வாதித் தொன் நின்றி முனித் வெழிரிக்கங்கு; நினக் அல்ல ஶக்தி* மாதமேயூத்து ஏகிலும் நில் ஏன்ற வசங் அங்குஸரிசூ, ஏன்ற பேர் தல்லிக்கல்லிட்டு ஹஸ். ⁹ ஜாஹதயாயிரிக்கை யெஹுடரஸ்திரிக்கை யெஹுடரென் கல்வாயி பரயூன ஸாத்தான்றி பத்திக்காராயவரை என்ற வருத்தூக்கயூம் நின்றி பாதத்தித் தமஸ்கரிப்பாங்கு என்ற நினை ஸ்நேஹிசூ ஏங்கு அவர்க் காரியூவாங்கு ஹடவருத்தூம். ¹⁰ க்ஷமயோடுகூடி ஹரிப்பாங்குத் தீர்க்கூடி கல்ல நில காத்தூஸுக்ஷிசுதினாத் தூமியித் தெக்கையூம் தூத்தவரை ஶோயந செயேஷ்டதின் லோகத்தித் தவுவாங்குத் தெக்கையநாகாலத்த் தொங்கு நினை காத்தூஸுக்ஷிக்கூம். ¹¹ என்ற வேஶம் வருங்கு; நின்றி கிரீடம் அருஙும்

* 3. 8 அல்பா ஶக்தி-குரவ் அங்஗ணங்கு மாதமுத்து ஸத

തട്ടിയെടുക്കാതിരിക്കുവാൻ തക്കവണ്ണം
നിന്നക്കുള്ളത് മുറുകെപ്പിടിച്ചുകൊൾക്ക.

12 ജയിക്കുന്നവനെ ഞാൻ എന്ന് ദൈവത്തിന്റെ
ആലയത്തിൽ ഒരു തുണാക്കും; അവൻ
ഓരിക്കലും അതിൽനിന്ന് പുറത്തുപോകയില്ല;
എന്ന് ദൈവത്തിന്റെ പേരും എന്ന് ദൈവത്തിൽ
നിന്നു, സ്വർഗ്ഗത്തിൽനിന്ന് തന്നെ ഇരങ്ങിവരുന്ന,
പുതിയ യൈരുശലേം എന്ന എന്ന് ദൈവത്തിന്
നഗരത്തിന്റെ പേരും എന്ന് പുതിയ പേരും
ഞാൻ അവന്നേമേൽ എഴുതും. 13 ആത്മാവ്
സഭകളോടു പറയുന്നത് എന്നെന്ന് കേൾക്കുവാൻ
ചെവിയുള്ളവൻ കേൾക്കേടു.

14 ലവാദിക്കവ്യിലെ സഭയുടെ ദുന്ന്
എഴുതുക: ആമേൻ എന്ന വിശ്വസ്തനും
സത്യസാക്ഷിയും ദൈവസ്വർഷിയുടെ ആരംഭവും
ആയിരിക്കുന്നവൻ അരുളിച്ചയ്യുന്നത്: 15 ഞാൻ
നിന്ന് പ്രവൃത്തി അറിയുന്നു; നീ ചുടുള്ളവനുമല്ല;
തന്മുള്ളവനുമല്ല; നീ തന്മുള്ളവനോ
ചുടുള്ളവനോ[†]ആയിരുന്നെങ്കിൽ

കൊള്ളാമായിരുന്നു. 16 അതുകൊണ്ട്, നീ
തന്മുള്ളും ചുടും ഉള്ളവനാകാതെ, അല്ലോ
മാത്രം ചുടുള്ളവനാകയാൽ ഞാൻ നിന്നെ
എന്ന് വായിൽനിന്നു തുപ്പിക്കളെയും. 17 ഞാൻ
ധനവാൻ; എനിക്ക് ഭൗതിക സ്വത്തുകൾ
ധാരാളം ഉണ്ട്. എനിക്ക് ഒന്നുംതന്നെ ആവശ്യം
ഇല്ല എന്നു നീ പറയുന്നതുകൊണ്ടും; നീ
എറവും ദുരിതപൂർണ്ണനും ഗതിയില്ലാത്തവനും
കെട്ടവനും ദരിദ്രനും കുരുടനും നശനും

[†] 3. 15 ആത്മികമായി ജീവനോ ആത്മികമായി മരണമോ
ഇല്ലാത്തതായ അവസ്ഥ

എன் அரியாய்க்கொள்ளு; 18 நீ
 ஸம்பந்த அதேகௌட்டின் தீயித்த
 ஹதிகசீஷி பொன்று நின்ற நூத
 வெல்லிவாகாதவண்ண யரிகௌட்டின்
 திழ்ணையுடன் ஶாந்தவூ, நினக்க் காஷ்ச
 லாதிகௌட்டின் கண்ணித் பூர்த்துவான்
 வேபவூ எனோக் விலய்க்கூவான்மூக என
 என்ற உபதேஶம் கேஸ்கூக. 19 எனிக்க
 பியமுத்துவரை ஏக்கயூ தொன் ஶாஸிக்கூகயூ
 ஶரிக்ஷிக்கூகயூ செற்றுன்று; அதூகொள்க் நீ
 ஜாக்ரதயூத்துவநாயிரிக்க; மான்ஸாந்தரப்பூக.
 20 ஹதா, தொன் வாதில்கதை நின்ற முட்டுன்று;
 அதேகைலிலும் என்ற ஶப்பாங் கேட்க் வாதித்த
 தூர்ணாத் தொன் அவன்ற அடுக்கதை
 செல்லுகயூ தொன் அவனோடு அவன்
 எனோடு கூட அதூராங் கஶிக்கூகயூ
 செற்று. 21 ஜயிக்கூன்வாங் தொன் எனோடுகூட
 என்ற ஸிஂஹாஸந்ததித் ஹரிக்கூவான்
 அவகாஶம் நல்கும்; தொன்று ஜயிசூ என்ற
 பிதாவினோடுகூட அவன்ற ஸிஂஹாஸந்ததித்
 ஹருன்துபோலை தனே. 22 அத்தொவ்
 ஸங்காணாடு பரியுன்ற என்றென் கேஸ்கூவான்
 செவியுத்துவாங் கேஸ்ககை.

4

¹ அதினுஶேஷம் தொன் னோக்கியபூஸ்
 ஸுர்மூத்தித் தரு வாதித் தூர்ணிரிக்கூன்ற
 கள்க்; அதுமாயி தொன் கேட்டத்
 காஹலநாடுபோலை எனோக் ஸங்ஸாரிசூகொள்கிருந
 தரு ஶப்பாங் அதயிருன்று. அத் எனோக்

பரவதற்கு: ஹவிடெ கயரிவரிக; ஹனியூம் ஸங்஭விப்பாகுத்துத் ஏதென்ற எந்த நினை காளியக்கூம். 2 அபேபாஸ் தனை எந்த பரிஶுலுமாம விவசதயிலாயி, ஸுர்மூத்தித் தெரு ஸிஂஹாஸங் வெஷ்டிரிக்கூன்தூம் அதித்தெருவங் ஹரிக்கூன்தூம் எந்த களை. 3 அதித்தெரு ஹரிக்கூன்வங் காஷ்சய்க்கள் ஸுருக்காந்ததேதயூம் பற்மராகதேதயூம் போலெ உத்துவங்; ஸிஂஹாஸங்தின்றி சூரியும் காஷ்சய்க்கள் மரதகதேதாடு தூலுமாயைாரு பசுவில்லை; 4 ஸிஂஹாஸங்தின்றி சூரியூம் ஹருபத்தினால் ஹரிப்பிடம்; ஹரிப்பிடண்ணித் தெருவங்கள் யரிச்சுமகொள்க் ஹருபத்தினால் முப்புறார் ஹருநிருந்து. 5 ஸிஂஹாஸங்தித்தின்மினலூ, ஹட்டிமுசுகவேயும், ஶபீரஞ்சோஷவூம் புரபீட்டிருந்து; தெவத்தின்றி ஏதேஷு அத்தமாகதூய ஷுஷுவிலக்கவுக்கள் ஸிஂஹாஸங்தின்றி முனித் தகத்திகொள்கிறுந்து; 6 ஸிஂஹாஸங்தின்றி முனித் ஸ்பாடிக தூலுமாய கண்டாடிக்கொண்ட; ஸிஂஹாஸங்தின்றி சூரியூம், முனிலூம் புரகிலூம் கண்ணுக்கள் நிறந்திருந்த நால் ஜீவிக்கஶ. 7 எனாம் ஜீவி ஸிஂஹதைபோலெ; ரண்டாம் ஜீவி காலதெயைபோலெ முனாம் ஜீவி மனுஷுநைபோலெ முவமுத்துத்; நாலாம் ஜீவி பரக்கூற கஷுகங் ஸமம். 8 நால் ஜீவிக்கஶ்க்கூம் அதர் சிரகூக்கஶ விதம், அவயக்கவுத்துத் நிறதெய கண்ணுக்கலூம் உள்ளதையிருந்து. ஹருநாவங்கும் ஹரிக்கூன்வங்கும் வருநாவங்குமாய ஸ்ரவுஶகதாய தெவங் பரிஶுலுமங், பரிஶுலுமங், பரிஶுலுமங்

എனு அவர் ராப்புக்கு நேரே கூடாதை
நிரந்தரம் பரித்துகொள்கிறிக்கூனு.

⁹ என்னேன்கூங் ஜீவிச்சிரிக்கூனவாயி
ஸிஂහாஸனத்தில் ஹரிக்கூனவங் அது
ஜீவிக்கஶ் மஹதுவம் வைகூமானவும்
ஸ்தோத்ரவும் கொடுக்கூனோசாகையை
¹⁰ ஸிஂහாஸனத்தில் ஹரிக்கூனவங்கீ் முவித்
ஹருபத்தினால் மூழ்ப்பாரூ் வீணு, என்னேன்கூங்
ஜீவிச்சிரிக்கூனவஙன் நமஸ்கரிக்கூக்கயை
அவருடை கிரீடனைகை ஸிஂහாஸனத்தின்
முவித் ஹடுகொள்க, ¹¹ னனைஜுடை கர்த்தாவே,
மஹதுவம், வைகூமானவும் ஶக்தியை
ஸ்ரீகரிக்கூவாங் நீ யோக்யன். நிங்கீ்
ஸநோஷத்தினாயி அவ உலவாகுக்கயை
ஸுஷ்டிக்கப்பூடுக்கயை செய்திரிக்கூனு எனு
பரித்துகொள்கிறிக்கூனு.

5

¹ பின் தொங் ஸிஂහாஸனத்தில்
ஹரிக்கூனவங்கீ் வலக்குதித் தாக்கத்தும்
பூர்க்கிலும் எஞ்சுதியிரிக்கூனத்தும் எஃ்
முந்தயால் முந்தியிரிக்கூனத்துமாய ஒரு
சூருஶ் கள்க. ² அது சூருஶ் தூரப்பானும்
அதின்கீ் முந்த பொட்டியக்கூவானும் யோக்யன்
அதற்? எனு அத்துஞ்சத்தில் விழங்பாரங்
செய்யுன ஶக்தாயையாரு தூதநையை தொங்
கள்க. ³ சூருஶ் தூரக்கூவானோ அத்த ஒன்
நோக்கூவாங் போலுமோ ஸுஞ்சுத்திலும்
ஓமியிலும் ஓமிகூ கீஞ்சிலும் அதற்கூங்
கஷித்திலீ. ⁴ சூருஶ் தூரக்கூவானோ அத்த

வாயிக்கூவானோ னோக்கூவானோ யோசுத்தயூஜை
அறுரையும் களெட்டதாய்க்கொள்க் கொள்
அரதிதூஸ்வதேதாரை கரதெட்டு. ⁵ ஏகிலிஸு
மூப்புமாரித் ரைவன் ஏனோக் பரதத்த:
கரயளை; னோக்கூ, யெஹுதாகோத்திலெ
ஸிஂஹவு* அவிதிரை வேருமாயவன் சுருஶ்
தூக்கூவானும் அரதிரை ஏழுமுடுதயூ
அரசிப்பானும் தகவெண்ணும் ஜயம் பிராபிசிரிக்கூனு.
⁶ ஸிஂஹாஸநத்திரையூம் நால் ஜீவிக்குடையூம்
நடுவிலும் மூப்புமாருடை மஹுத்திலும் ஒரு
கூட்டதாக் அரூக்கப்பூட்டுபோலெ நில்க்கூன்து
தொள் கள்க்: அவன் ஏழ் கொங்கும்
தூமியித் ஏல்லாயிடதேதக்கூம் அதயாகிரிக்கூன
வெவத்திரை ஏழ் அத்தாக்களைய ஏழ் கண்ணும்
உள்க். ⁷ அவன் சென் ஸிஂஹாஸநத்தித்
இலரிக்கூனவரை வலக்குதித் நினை சுருஶ்
வாணி. ⁸ அவன் சுருஶ் வாணியபோல்
நாலுஜீவிக்கும் இருப்பத்திநால் மூப்புமாரும்
கூட்டதாக்கிரை முப்பாகை விளை. ஓரேராருத்தனு
விளையூம் விஶ்வாஸமாருடை பிரார்த்தம்
ஏன் ஸுஶாஸம் நிர்வத ஸுர்ண்ணபாத்தவூம்
உள்ளாயிருனு. ⁹ அவர் ஒரு புதிய பாக்க
பாடி: சுருஶ் வாணுவானும் அரதிரை முடு
தூக்கூவானும் நீ யோசுஞ்; “நீ அரூக்கப்பூட்டு
நிரை ரக்கங்காளை ஸகலகோத்திலும்
காஷயிலும் வங்ரத்திலும் ஜாதியிலும் நினைஜை
ஜங்கை நீ வெவத்திநாயி விலய்க்கூ வாணி;

* 5. 5 யெஹுதா கோத்திலெ ஸிஂஹா-யெஹுதா கோத்திலெ
ஶக்தியுஜை ஜயிக்கூனவானும் அவிதிரை மஹதுமுஜை
பின்கூர்ச்சுக்காரனுமாய கிளங்கு

10 என்னைத் தொவத்தினாயி நீ என்னைலை ராஜுவும் பூரோபிதமாரும் அதகளிலெழுகூட; அவர் ழுமியித்த வாசூ”. 11 பினை என்னான் நோக்கியபோஶ் ஸிங்ஹாஸனத்தினெழுயும் ஜீவிக்கலையெழும் மூப்புமாருதெயெழும் சூரியெழும் அனேகம் தூதமாருதெட ஶவ்தங் கேட்க; அவருடெ ஏற்றும் பதினாயிரம் ஹர்டி பதினாயிரவும் அதுயிரம் அதுயிரவும் அதுயிருண்டு. 12 அவர் அதுயூசுத்தித்த பரதத்து: “அரவுக்கண்பூட்க கூட்டதாக் கூட்டதியெழும் யநவும் அதொனவும் பெலவும் பெஹுமானவும் மத்துவும் ஸ்தோத்ரவும் லங்கிப்பான் யோஶுர்”. 13 ஸ்திரமுத்திலெழும் ழுமியிலெழும் ழுமிக்கூ கீஷிலெழும் ஸமுத்திலெழும் உலை ஸகல ஸுஷ்டியெழும் அவருயிலெழுலைத் தைக்கையெழும் பரயுந்தாயி என்ன கேட்கது: “ஸிங்ஹாஸனத்தித் தூரிக்கூநவங்கும் கூட்டதாட்டிங்கும் ஸ்தோத்ரவும் பெஹுமானவும் மத்துவும் அதிகாரவும் ஏற்றானேநக்கூ உள்ளாயிரிக்கெடு”. 14 அபோஶ் நால் ஜீவிக்கலூம், “அதுமேற்கு!” ஏற்று பரதத்து; ஹருபத்தினால் மூப்புமாரும் ஏற்றானேநக்கூ தூரிக்கூநவங்க வீணு அதுராயிசூடு.

6

1 கூட்டதாக் ஏழ் முடிவுகளித் தென் பொட்டிச்சபோஶ் என்ன களெட்கது: “வரிகா!” ஏற்று நால் ஜீவிக்கலைத் தென் ஹடிமுஷகத்தினொத்த ஶவ்யுத்தித் தென் பரயுந்தாயிருண்டு. என்ன அதுத் தேஶ்க்கூக்கயெழும் செய்து. 2 என்ன நோக்கியபோஶ் ஹதா ஏரு வெல்லக்கூதிரி; அதினெழு பூரதத் தூரிக்கூநவங்க ஏரு வில்ல் பிடிச்சிரிக்கூந்து; அவங் ஏரு கிரீடவும்

கொடுத்து; அவன் ஜயிக்குளவாயும் ஜயாஜியாயும் புரபூட்டு.

3 அவன் ரண்டாம் முடிபொடிச்சேபூஶ்: “வரிக!” என்று ரண்டாம் ஜீவி பரியுன்ற ஸ்தான் கேட்டு. **4** அபேபூஶ் தீபோலை சூவஸ்தீர்நிமுத்தீர் மற்றாலு கூதிர புரபூட்டு; அதின்று புரதத் ஹரிக்குளவங்க் மங்கஷுர் அனேந்தூர் கொல்லுவான் தகவெண் ழுமியித்தின்னு ஸமாயானம் எடுத்துக்கூறுவதின் அயிகாரம் கொடுத்து; ஒரு வலிய வாஜும் அவன் கொடுத்து.

5 அவன் முன்னாம் முடிபொடிச்சேபூஶ்: “வரிக!” என்று முன்னாம் ஜீவி பரியுன்ற ஸ்தான் கேட்டு. அபேபூஶ் ஸ்தான் ஒரு கருத்த கூதிரயை கள்க்; அதின்று புரதத் ஹரிக்குளவங்க் ஒரு திராஸ் கழித்த பிடிச்சிருண்டு. **6** ஒரு திவஸக்குலியாய ஒரு பள்ளத்தின் ஓரிடங்கள் ஶோதனை; ஒரு திவஸக்குலியாய ஒரு பள்ளத்தின் முனிடங்கள் யவங்; என்னால் எண்ணியக்கூம் வித்தின்னும் கேட்வதுத்திற்குத் என்று நால் ஜீவி கலூடயும் ஹடயித்தின்னும் ஒரு ஶவ்வுத்துவும் ஸ்தான் கேட்டு.

7 அவன் நாலாம் முடிபொடிச்சேபூஶ்: “வரிக!” என்று நாலாம் ஜீவி பரியுன ஶவ்வுத் தீன் கேட்டு. **8** அபேபூஶ் ஸ்தான் சாரனிமுத்தீர் ஒரு கூதிரயை கள்க்; அதினேந்த ஹரிக்குளவங்க் மரணம் என்று பேற்; பாதாஜம் அவனை பின்துகர்ந்னு; அவர்கள் வாஜுகொள்கூம் கஷாமங்கொள்கூம் மஹாவුயிகொள்கூம் ழுமியிலை காடுமுழுஶனங்களைக்கொள்கூம் கொண்டுக்கூடியுவான் ழுமியுடை நாலிலொன்னிமேந்த அயிகாரம் நஞ்கபூட்டு.

9 அவன் அனுவாங் முடுப் பொட்டிச்சூபோஸ்:
 கெவவவசம் நிமித்தவும் தண்ணீ
 உரபோட காத்துக்காள் ஸாக்ஷி
 நிமித்தவும் கொல்லப்படுவருடை ஆதமாகக்ஜை
 தொங் யாஹபீந்த்திரெ கீஷித் கள்;
 10 விஶுவங்கும் ஸத்யவாங்மாய கர்த்தாவே,
 ழுமியித் ஜீவிக்கூங்வரோக் நாயவியியும்
 தெண்ணுடை ரக்தத்திங்குஜ் பிரதிகாரவும் நீ
 ஷுத்ரதெதொஜ் நடத்தாதெயிரிக்கூம் ஏங்கு
 அவர் உரகை நிலவிஜிச்சு. 11 அபோஸ்
 அவரித் னாரோருத்தர்க்கூம் வெஜ்ஜயகி
 நஞ்கப்படுக; அவர் கொல்லப்படுத்துபோலை
 அவருடை ஸபஶஶுஶஶுக்கமாரும் கிஸ்திய
 ஸபோடரமாரும் கொல்லப்படுங்குவரை
 அவர்காலம் குடை அவர் காத்திரிக்களை ஏங்கு
 அவர்க்கு அருள்பூடுளையி.

12 அவன் ஆறாங் முடுப் பொட்டிச்சூபோஸ்;
 தொங் னோக்கூக்குயித் னரு வலிய
 ழுமிகுலுக்கம் உள்ளாயி; ஸுருங் கரிசுகங்போலை
 கிறுத்து; சுடுங் ரக்தத்துல்யமாதிரிக்கு.
 13 அத்திவழுக்ஷம் கொடுக்காருகொள்க
 குலுஞ்சியிட் தனங்குக்காலத்து காய்
 உதிர்க்கூனோலை ஆக்காஶத்திலை நக்ஷத்ரண்ணீ
 ழுமியித் விளை. 14 சுருஶ் முகஜிலேக்கு
 சுருங்குபோலை ஆக்காஶம் ஹஸ்தாயி; ஏஸ்தா
 மலயும் ழிபும் ஸுஸ்மாநத்துங்கின் நீஞ்சிபோயி.
 15 அபோஸ் ழுமியிலை ராஜாக்கமாரும்
 ப்ரயாநிக்கும் ஸபாஸாயிப்பமாரும் யநவாமாரும்
 ஸபலவாமாரும் அந்திமக்கும் ஸுத்ரந்தும்
 ஶுநக்குலும் மலக்குலை பாரக்குடை ஹடயிலும்

ஷலிச்சுகொள்க் மலக்னோடும் பாரக்னோடும்;
16 “தைஞ்சூடுநெமேக் வீஷுவின்; ஸிஂஹாஸநத்திற்க்
 ஹரிக்குனவங்க் டுஷ்டியித்தினினும் குள்ளதாட்கிங்க்
 கோபத்திற்க் நினும் தைஞ்சை மரய்க்குவின்.
17 அவன்க் மஹாகோபதி விவங் வனிரிக்குனு;
 அஞ்சல்கள் நிலக்குவான் கஷியும்?” எனு பரததூ.

7

1 ஹதிகுஶேஷம் ழுமிமேலும் கடலிமேலும்
 யாதொரு வூக்ஷத்திமேலும் நால் டுதமாக்
 ழுமியிலை நால் காரும் பிடிச்சுகொள்கு
 ழுமியுடை நால் திக்கிலும் நிலக்குனதூ
 ணாங்கள் கள்க். **2** ஜீவங்குஜை நெவத்திங்க்
 முழுயூள்ளாயிருந மரூரு டுதங்க, கிழக்குநின்
 முக்குலேக்கு வருங்கத் ணாங்கள் கள்க். அவன்
 ழுமிக்கும் ஸமுழுத்தினும் கெடுவருத்துவாங்
 அங்குவாடம் கொடுக்கப்பட்க நால் டுதமாரோக்க:
3 நம்முடை நெவத்திங்க் தாஸமாருடை
 ணாக்களிற்க தைஞ்சை ஏறு முழுயிட்க் தீருவோஜம்
 ழுமிகோ, ஸமுழுத்தினோ, வூக்ஷஞ்சைகோ
 கெடுவருத்தருத் எனு உரகை விழிச்சுபரததூ.
4 முழுயேறுவருடை எனு ழுமிக்கு ணாங்க கேக்க;
 யிஸுாயேக்க ஜானஞ்சூடை எனு ஸோத்ததிலும்
 நினு முழுயேறுவர் 1,44,000.
5 யெப்புதாஸோத்தத்திற்க் நினு முழுயேறுவர்
 புற்றள்ளாயிரா;
 ருவேங்கள்ஸோத்தத்திற்கினு புற்றள்ளாயிரா;
 ஸாத்தாஸோத்தத்திற்கினு புற்றள்ளாயிரா.
6 அத்தேங்க ஸோத்தத்திற்கினு புற்றள்ளாயிரா;
 நம்தாலி ஸோத்தத்திற்கினு புற்றள்ளாயிரா;

മനപുറഗോത്രത്തിൽ നിന്നു പ്രതിബാധിരും.

⁷ ശ്രീമദ്യോഗർ ഗോത്രത്തിൽനിന്നു പ്രതിബാധിരും; ലേവിഗോത്രത്തിൽ നിന്നു പ്രതിബാധിരും;

യിള്ളാവാർ ഗോത്രത്തിൽനിന്നു പ്രതിബാധിരും;

⁸ സൌഖ്യലുന്നഗോത്രത്തിൽ നിന്നു പ്രതിബാധിരും; യോസഹ് ഗോത്രത്തിൽ നിന്നു പ്രതിബാധിരും;

ബൈന്യാമിൻ ഗോത്രത്തിൽനിന്നു മുദ്രയേറ്റവർ പ്രതിബാധിരും ആയിരുന്നു.

⁹ ഈ സംഭവങ്ങൾക്കുശേഷം ഞാൻ നോക്കിയപ്പോൾ, എല്ലാ ജാതികളിലും ഗോത്രങ്ങളിലും വംശങ്ങളിലും ഭാഷകളിലുംനിന്ന് സിംഹാസനത്തിനും കുണ്ഠതാടിനും മുമ്പാകെ നില്ക്കുന്ന, ആർക്കും എല്ലിത്തീർക്കുവാൻ കഴിയാത്ത വെള്ളനിലയക്കി ധരിച്ചും കൈകളിൽ കുരുത്തേരാലകൾ പിടിച്ചും ഉള്ള ഒരു മഹാപുരുഷാരത്തെ കണ്ണ്. അവർ അത്യുചുത്തിൽ വിളിച്ചുപറത്തത്: ¹⁰ “രക്ഷ സിംഹാസനത്തിൽ ഇരിക്കുന്നവനായ നമ്മുടെ ദൈവത്തിനും കുണ്ഠതാടിനും ഉള്ളത്”.

¹¹ സകലദുതനാരും സിംഹാസനത്തിന്റെയും മുപ്പരമാരുടെയും നാല് ജീവികളുടെയും ചുറ്റും നിന്നു, അവർ സിംഹാസനത്തിന്റെ മുന്പിൽ കവിഞ്ഞവിണ്ണു ദൈവത്തെ ആരാധിച്ചും കൊണ്ട് പറത്തത്: “ആമേൻ;” ¹² നമ്മുടെ ദൈവത്തിന് എന്നെന്നക്കും സ്ത്രുതിയും മഹത്യവും ഇതാനവും സ്ത്രോതവും ബഹുമാനവും ശക്തിയും ബലവും; ആമേൻ. ¹³ അപ്പോൾ മുപ്പരമാരിൽ ഒരുവൻ എന്നോട്: വെള്ളനിലയക്കി ധരിച്ചിരിക്കുന്ന ഇവർ ആർ? അവർ എവിടെ നിന്നു വന്നു എന്നു ചോദിച്ചു. ¹⁴ യജമാനന് അറിയാമല്ലോ

எழுநூ எதான் பரதத்தின் அவர்க் குணோக் பரதத்தின் ஹவர் மஹாகஷ்டத்தின்கிணங் வனவர்; அவர்க் குணதாடின்கீற்று ரகதத்தின்கீற்று அவருடை அங்கி அலகலி வெஜுப்பிச்சிரிக்குநூ. 15 அதுகொள்க் கீற்று அவர்க் கெவத்தின்கீற்று ஸிஂஹாஸ்தத்தின்கீற்று முவிலிருநூ அவர்கீற்று அதுவத்தின்கீற்று ராவுங் பகலுங் அவரை அதாயிக்குநூ; ஸிஂஹாஸ்தத்தின்கீற்று ஹரிக்குநூவங்கீற்று அவரோக் குடை வஸிக்குங். 16 ஹனி அவர்க்கீற்று விஶகதயிலூ தாஹிகதயூங் ஹல்லு; ஸுஞ்சைவஜிசுவுங் மர்த் தடுகுங் அவரை பொய்யிக்குக்கயிலூ. 17 ஸிஂஹாஸ்தத்தின்கீற்று மஹூ உல்ல குணதாட்டு அவரை போருக்கயூங் அவரை ஜீவஜலத்தின்கீற்று உரவுக்களிலேக்கீற்று நயிக்குக்கயூங் செய்யுங். கெவங் அவருடை கண்ணித்து நின்கீற்று கண்ணித்து எழுப்பாங் தூடச்சுக்கல்யூக்கயூங் செய்யுங்.

8

1 குணதாக் எழுஙாங் முந் பொட்டிச்சேஷாஸ் ஸுர்முதத்தின்கீற்று எக்டேஶாங் அரமணிக்குரோலாங் நிஶவ்வத உள்ளாயி. 2 அபேஷாஸ் எதான் கெவஸானியியித்து நில்க்குநூ எழுங் தூதமாரை கள்கீற்று, அவர்க்கீற்று எழுங் காவாலாங் கொடுக்குக்கயூங் செய்த்து.

3 மர்தாரு தூதாங் வனூ ஒரு ஸுர்ண்ணயூப்பாட்டு பிரிசுகொள்கீற்று யாஹபீநத்தினரிகை நினூ. ஸிஂஹாஸ்தத்தின்கீற்று முவிலுங்கீற்று ஸுர்ண்ணயாஹபீநத்தினேந்து

* 7. 14 குணதாடின்கீற்று ரகதங்-கின்குவிங்கீற்று பாபபரிஹாரயாஹாங்

ஸகலவிஶுദ്ധஜனങ்ஙളுடையும் பார்தமநயோடுகூட அது அர்ப்பிக்கேள்வதின் யாராஜம்

ஸுஹன்யுவும் அவன் கொடுத்து.

⁴ ஸுஹன்யுவுத்தினெழ் பூக விஶுஶமாருட பார்தமநயோடுகூட ஆதெழ் காண்டின் தெவஸ்னியிலேக் உயற்று. ⁵ ஆதெழ் ஸுஹன்யுபங் ஏடுத்து யாஹபீந்ததின் நினூ கந்த நிரஷ் மூமியிலேக்கு ஏரித்து; அவிரை ஹடிமுஷகனையும், ஶரவ்தகோலாஹலனையும், மின்னலுக்கும், டூக்குவையும் உள்ளாயி.

⁶ ஏதேஷ் காஹலனையுடை ஏதேஷ் ஆதெழ் காஹலம் உடைவான் ஓருஞ்சினினூ.

⁷ எனாமதைத் தெரு காஹலம் உடதி; அபோஸ் கெதம் கலர்ந் கஞ்சமாயும் தீயும் மூமியிலை பதிச்சு; மூமியிலை மூனிலொனு வெந்துபோயி; வூக்ஷனைஜில் மூனிலொனு வெந்துபோயி; ஏஸ்வா பாஷ்புஸ்லை வெந்துபோயி.

⁸ ரெனாமதைத் தெரு காஹலம் உடதி; அபோஸ் தீ கத்துந வள்மலபோலையொன் ஸமுந்திலேக்கு விளிக்க கடல் மூனிலொனு கெதமாயிததீர்நூ. ⁹ ஸமுந்தில் ஜிவங்குளாயிருந ஸங்கிகஜில் மூனிலொனு சுத்துபோயி; கப்பலுக்கஜிலும் மூனிலொனு நஶிச்சுபோயி.

¹⁰ மூனாமதைத் தெரு காஹலம் உடதி; அபோஸ் டீபஙபோலை ஜுலிக்குந ஓரு மஹாநக்ஷத்ரம் அதுகாசத்துநின் நாடிகஜில் மூனிலொனிமேலும் நிரூபியுக்கஜிமேலும் விளை. ¹¹ அது நக்ஷத்ததின் காந்திரங் ஏனூ பேர்; வெஞ்சலனைஜில் மூனிலொனு விஷமயம்

அதித்திரினான். கய்பாய வெல்லத்தால் மனுஷுரித் பலரும் மரிசுபோயி.

12 நாலாமதை ஆதன் காபூஜங் உடதி; அபேஷாஸ் ஸுருஙித் மூனிலொனாங் சுந்தித் மூனிலொனாங் நக்ஷத்ரனேஜித் மூனிலொனாங் ஸாயிக்கெபூட்டு; அதுகொள்க் காவயித் மூனிலொனாங் ஹருளகுபோயி; மூனிலொனாங் பகலும் மூனிலொனாங் ராவும் வெளிச்சுமிலாதெயாயி.

13 ஹனியும் உடதுவானாங்குஜ் மூனாங் ஆதமாருட காபூஜஙாங் நிமித்தம் ஹுமியித் ஜீவிக்குஙாவர்கள் காஷ்டங், காஷ்டங், காஷ்டங் எனாங் உரகை பரத்துகொள்க் காக்காசமயேயு பரனாகொள்கிரிக்குங் ஏரு கஷுக்கன தொள் காளாக்கயும் அதிளை ஶஸ்தங் கேஶ்க்குக்கயும் செய்து.

9

1 பின் அதையாமதை ஆதன் காபூஜங் உடதி; அபேஷாஸ் ஏரு நக்ஷத்ரம் அதகாசத்துஙின் ஹுமியித் விழுஙாத் தொள் கள்க்; அஹாயார்த்தத்தின்றி தாகேரால் அவன் கொடுத்து. **2** அவன் அஹாயார்த்தம் தூராங்; ஏரு வலிய சூழயித் நினைங்குஜ் புக்கபோலெ ஶர்த்தத்தின்றி புக்கபொன்றி; ஶர்த்தத்தின்றி நினைங் உயர்ந் புக்கரால் ஸுருஙை அந்தரிக்ஷவும் ஹருளகுபோயி. **3** புக்கரித்தின் வெடுக்கிணிலிக்கஶ் ஹுமிமேத் வாங், அவயக்க ஹுமியிலெ தேஜுக்கஶ்க்குஜ்ஜத்துபோலெயுஜ் ஶக்தி கொடுக்கெபூட்டுக்கயும் செய்து. **4** நெறியித் தெவாத்தின்றி முடியிலாத

மனுஷுர்கஸ்தாத ழுமியிலுக்கு⁷ புஸ்திங்,
யாதொரு பசுயாய ஸஸ்யத்திங், வுக்ஷத்திங்
கேடுவருத்தருத் எனு அதின் கல்லு
லறிச்சு.⁵ அவரை கொல்லுவான்ஸு, என்னால்
அனநுமாஸ்காலஂ அவரை உபத்ரவிக்குவான்டே
அவய்க்கு அனுவாதஂ நக்கியத்; அவருடை
வேற்ற, தேசு மனுஷுரை குத்துபோஶ்
உள்ளாகுந் வேற்றபோலே தனை.⁶ அது
காலத்து மனுஷுர் மரளா அனுப்பிக்கூ; பகேசு
அது கண்ணத்துக்கயிலு; அவர் மரிக்குவான்
அதுசிரிக்கூ; என்னால் மரளா அவரித் தினு
பரன்னுபோகுந். ⁷ வெட்டுக்களிலிக்குடை ரூபங்
யுஹத்தின் ஒருக்கிய குதிரைக்கைப்போலே;
அவயுடை தலக்குத் ஸுர்ண்ணகிரிடண்ட
போலே என்னை உள்ளாயிருந்னு; அவயுடை
முவண்டஶ் மனுஷுருடை முவண்டஶ் போலையுந்
அதுயிருந்னு. ⁸ ஸ்த்ரீக்குடை முடிபோலை
அவய்க்கு முடி உள்ளாயிருந்னு; அவயுடை
பல்லுக்கு ஸிஂநாத்தின்ற் பல்லுக்கு போலை
அதுயிருந்னு. ⁹ ஹருவுகவப்சங்போலை அவய்க்கு
கவப்சண்டஶ் உள்க்; அவயுடை சிரிக்குக்குடை
ஶஸ்தாங் யுஹத்திங் ஓடுந் அனேகாங் ரமண்டுக்கு
குதிரைக்குந் உள்ளாக்குந் ஶஸ்தாங்போலையுந்
அதுயிருந்னு. ¹⁰ அவய்க்கு தேஜுக்கைப்போலை
வாலுக்கு உள்க்; அவயித் விஷமுக்குக்குந்
உள்ளாயிருந்னு; மனுஷுரை அனநுமாஸ்காலஂ
உபத்ரவிக்குவான்குக்கு¹¹ ஶக்தி அவய்க்கு
உள்ளாயிருந்னு. ¹¹ அஹாயஶர்த்தத்தின்ற் தூதன்
அவயுடைமேஞ் ராஜாவாயி உள்ளாயிருந்னு;

அவரைஞ் பேர் எனுமொய டாச்யித் தூபுதோன்* எனாகுன్, எனாத் ஸ்ரீக் டாச்யித் தூத் தூபுதோன் எனும் அதகுன్.

12 அதுடுதெத கஷ்டங் கஷினதூபோயி. ஜாஸ்தயாயிரிக்கீ! ஹனியும் ரண்ட் கஷ்டங்கள் கூட வருவானுள்ள.

13 அதுராமதெத மூதங் காஹஜம் உடதி; அதேபூஶ் தெவஸ்னியியிலுதலை நால் கொயுக்கல்லித்தின் ஒரு ஶஸ்தங் வருநாத் தொன் கேக்க. **14** அது ஶஸ்தங் காஹஜம் கழிலுதலை அதுராம மூதங்களைக் பற்றத்த, “யூஷ்டிஸ் என மஹாந்திகரிகை பெயிச்சிரிக்குன நால் மூதங்களை அஶிச்சுவிடுக”. **15** மங்குஷ்யரித் தூபுநிலொனின கொல்லுவானாயி, ஒரு மளிக்கவுனினும் ஒரு தீவஸ்ததினும் ஒரு மாஸ்ததினும் ஒரு வர்ஷததினும் ஒருக்கியிருந நால் மூதங்களை அஶிச்சுவிடு. **16** குதிரப்புதயுடை ஸஂவு அதுயிரங் மடங்க் ரண்டுலக்ஷம் எனும் தொன் கேக்க. **17** தொன் குதிரகலையும் குதிரப்புரத்த ஹரிக்குனவரையும் என்ற தர்ஶநததித் தெள்குத் தீங்கன எனாத்: அவருடை மாற்கவசங்கள் தீக்காளத்து, சூவன் ஸ்படிகவும் ஗னகவும் போலை உத்திதூம் அதுயிருநு; குதிரகலை தல ஸிஂநாங்கலை தலபோலை அதுயிருநு; அவரயுடை வாயித்தினும் தீயும் புக்கயும் ஗னகவும் வமிச்சு. **18** அவரயுடை வாயித்தினும் புரப்புக் தீ, புக, ஗னகம் எனிவயாத் மங்குஷ்யரித் தூபுநிலொனு

* **9. 11** அவுதோன்-நாஸங், அப்பல்லுவோன்-நஶிப்பிக்குனவங்

கொல்லப்படுக. 19 அவரயுட ஶக்தி வாயிலும் வாலிலும் அதிருந்து; அவரயுட வாலுக்கஶ் ஸர்ப்பண்ணேபோலை அதிருந்து; மனுஷ்யனை உள்ளிழிக்குந்தின் அவத்தக் கூடக்கும் உள்ளாயிருந்து. 20 ஹூ வாயக்குத் தொல்லைப்படாதத வாக்கி மனுஷ்யரோ அவர் செய்திருந்த பிருத்தி விட்டு மானஸாந்தரப்பட்டில், ஆர்ஜுதனைப்போலையும், காளுவாநு கேள்க்குவாநு நடக்குவாநு காசியாதத பொந்து, வெஜி, செங்கு, கல்லு, மரங் என்னிவகொள்ளுதல் ஸிஂவனைப்போலையும் அதாயிக்குந்து அவர் நிர்த்தியில். 21 அவருட கொலப்பாதகங், முற்றவாடு, ஆர்ந்தப்பு, மோஷன் என்னி பிரவர்த்திக்கஶ் விட்டு மானஸாந்தரப்பட்டதுமில்.

10

1 அபேஸ் மேலும் யரிச்சுகொள்க் கூலவானாய மர்தாரு ஆதந் ஸுர்யூத்தித்தினிந்து ஹின்தி வருநாத் தொந் கள். அவர்கள் தலய்க்க மீதை ஒரு மாவிலியும் உள்ளாயிருந்து. அவர்கள் முவும் ஸுருநேபோலையும் அவர்கள் பாதனைக்கஶ் தீத்துள்ளுக்கஶ்போலையும் அதிருந்து. 2 அவர் கழித்த தூணிருந்த ஒரு செரிய சூருஶ் பிடிச்சிருந்து. அவர் வலத்தை கால் ஆமிமேலும் வெஞ்சு. 3 பினை அவர் ஸிஂபாத்திர்க் கர்ஜஜங் போலை அதைச்சுத்தித்த அத்தந்து பரத்தை; அத்தபோஸ் எழுத் ஹடிக்கும் நாடும் முஷக்கி. 4 எழுத் ஹடிக்கும் நாடும் முஷக்கியபோஸ், தொந் எழுதுதூவாந் தூணித்து; எனால்

எடுத் ஹடிமுசுகனைஸ் பரதத்த, ஓன்று
எழுதாதெ முடியிட் ஸுக்ஷிக்குன் என்
பரயுந ஒரு ஶஸ்வத் ஸுர்மூத்தித்தின்ன் தொன்
கேக்.⁵ பினை ஸமுட்டத்தினேலூந் இமிமேலூந்
நில்க்குனவாயி தொன் களை ஒத்திர் வலதெத
கை அத்தாசதெதக் உயர்த்தி:⁶ ‘ஹி
காலங் உள்ளாகயிலூ’ என் எனைனேக்குந்
ஜிவிச்சிரிக்குனவாநுந், அத்தாசதெதயூந்
அதிலூத்து ஸர்வுத்தினேயூந் இமியேயூந்
அதிலூத்து ஸர்வுத்தினேயூந் ஸமுட்டதெயூந்
அதிலூத்து ஸர்வுத்தினேயூந் ஸப்டிசுவன
சொல்லி ஸத்யங்செய்து.⁷ எனாத் எடுதாந்
ஒத்தஞ்ச ஶஸ்வத் உள்ளாகுந காலத்த, அவன்
காவல்ல உடத்துவாந துடன்ஜைபோஸ் தனை,
தெவங் தன்ற தாஸராய புவாசக்கமாரோக்
அரூஜிசெய்த பிகாரங் தெவிக மற்மத்தினு
பூர்த்தியுள்ளாகுந.⁸ தொன் ஸுர்மூத்தித்தின்னு
கேடு ஶஸ்வத் பினையூந் எனோக்: “போகுக,
ஸமுட்டத்தினேலூந் இமிமேலூந் நில்க்குன ஒத்தஞ்ச
கத்திலூத்து துள்ளிரிக்குன செரிய சுருஶ்
எடுக்குகூக.” என் பரதத்து.⁹ பினை தொன்
ஒத்தஞ்ச அரடுக்கதெ சென் செரிய சுருஶ்
எனிக்க தறிக என் பரதத்து. அவன்
எனோக்: சுருஶ் எடுத்தது தினாக; அத்த
நின்ற வயற்றித் தய்பாயிரிக்குந் எக்கிலூந் நின்ற
வாயித் தாத் தென்போலை மயுரிக்குந் எனா
பரதத்து.¹⁰ தொன் ஒத்தஞ்ச கத்தித் தினா செரிய
சுருஶ் எடுத்தது தினா; அத்த என்ற வாயித்
தென்போலை மயுரமாயிருநா; எனாத் தொன்
அத்த தின உடனை என்ற வயரு கத்பாயி.

11 அரப்போசு அது மூதன் *ஏனோக்: நீ ஹனியூ அரனேகங் வங்ஶனைக்குடேயூ ஜாதிக்குடேயூ டாஷ்க்குடேயூ ராஜாக்கணாருடேயூ முபாகை பிவாசிக்கெனே ஏனை பரின்து.

11

1 பின் அங்குகோல்போலெயுத்த ஒரு உணை ஏற்றிக்க நஞ்சி. மூதன் நினைகொள்க் கீழோக் பரின்தத: “ஏஶுநேர்த் தெவத்தின்றி அதுலயத்தையூ யாஹபி஠த்தையூ அதில் அத்தாயிக்குனவரையூ அங்குகூக.

2 ஏனால் அதுலயத்தின் புரிதத்துத்து பிரகாரம் விடேக்கூக, அது அங்குகருத்து; அது ஜாதிக்கஶ்சிக் கொடுத்திரிக்குனை; அவர் விஶுபாந்தரத்தை நாபுத்திரள்ள மாஸம் சவிட்டி மெதிக்கூ. 3 சனவஸ்தம் யரிச்சுகொள்க அதுயிரத்திருநூரூபத் திவஸம் பிவாசிக்குவானுத்து அயிகாரம் ஸான் ஏன்ற ரெங்கு ஸாக்ஷிக்கஶ்சு கொடுக்கூ”. 4 ஹவர் ஹுமியூட கர்த்தாவின்றி ஸங்கியிதில் நில்க்குன ரெங்கு லலிவுருவுக்ஷவூ ரெங்கு நிலவிழக்கூ அதுகுனை. 5 அதுரைகிலும் அவரை உபத்ரவிச்சால் அவருடை வாயித்தினை தீ புரபைடுக்கயூ அவருடை ஶர்த்துக்கலை தமிழ்ப்பிச்சுக்குலயுக்கயூ செய்யூ; அவரை உபத்ரவிக்குனவங்க அத்தாயிருநாலும் அவர்க் கூண கொல்பைடுக்கென்கிவரும்.

6 அவர் பிவாசிக்குன காலத்து மஷபெய்யாதைவண்ணம் அதுகாரம் அத்தாக்குலயுவான்

* 10. 11 அது மூதன்-அவர்க் காலத்து மஷபெய்யாதைவண்ணம் அதுகாரம் அத்தாக்குலயுவான்

அவர்கள் அயிகார் உள்க். அவர் அருந்திக்கூனோமொக்கையைும் வெஜ்ஜதெற ரக்தமாக்கூவானும் ஸகலவியஸாயகொள்க் கூமியை மனிப்பிக்கூவானும் அவர்கள் அயிகார் உள்க். ⁷ அவர் அவருடை ஸாக்ஷி பூர்த்திகரிக்கூனோமீ, அஶாயார்த்தத்தில் நினை கயரி வருந முஶ அவர்களைதெர யூயும் செய்யுக்கயும் அவரை ஜயிக்கூக்கயும் கொல்லுக்கயும் செய்யும். ⁸ அவருடை ஶவசரளிரணைச் சமமுடை கர்த்தாவ் கூஶ்ரிகபேப்புடதூம் பிறிக்காதமகமாயி ஸொநோங் எனை மிழையிள் எனை விஜிகபேப்புடுந்துமாய மஹாநாரத்தினஞ் தெருவித் கிடக்கூம். ⁹ முன்ரதிவஸுதேதக்கள் ஏல்லா வங்ரணைஜிலும் ஶோதனைஜிலும் டாஷ்கஜிலும் ஜாதிகஜிலும் உஜ்ஜவர் அவருடை முதசரளிரணைச் சுக்கயும் அவருடை ஶவணைச் சுல்லியித் தெருவுடை அரங்காதிகாதிரிக்கூக்கயும் செய்யும். ¹⁰ ஹு பிரவாசகமார் ஹருவரும் கூமியித் ஜிவிச்சிருந்தவரை மனிப்பிச்சுதூகொள்க் கூவாஸிகச் சு அவர் நிமித்தம் ஸநோஷிக்கூக்கயும் அதநங்கேலாஷம் நடத்துக்கயும் அரங்காஙும் ஸமாநானைச் சொடுத்தயய்க்கூக்கயும் செய்யும். ¹¹ எனால் முன்ரதிவஸுதைகிணுஶேஷம் வெவாத்தித்தினினை ஜீவங்ஞ் அத்தமாவ் அவர்கள் பிரவேஶிச்சு அவர் கால் ஹங்கிணிநை. அவரை கள்ளவர்க்கெல்லாம் வலிய டயம் உள்ளாயி. ¹² அபேஷாச் “ஹவிடை கயரிவருவின்டி!” எனை ஸுர்முத்தித்தினின் ஒரு மஹாஶவ்யம் அவரோக் பரயுந்த

அவர் கேட்டு அவருடை ஶத்ருக்கல்
 அவரை நோக்கிக்கொண்டிரிக்குவேபால்
 தன் அவர் மேலத்தில் ஸுற்றுத்திலேக்கல்
 கயிரி. ¹³ அது நானிக்கயித்த தன் அவரிடை
 வலியொரு ழுக்கபம் உள்ளது; நான்களுடைய
 பத்திலொன் தகர்ந்துபோயின்; ழுக்கபமத்தில்
 ஏழாயிரங் பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ஶேஷமுதல்வர்
 தயபரவுரைவுக்கயூங் ஸுற்றுத்திலை
 தெவத்தின் மத்தும் கொடுக்குக்கயூங் செய்து.

¹⁴ ரண்டாமதை கஷ்டம் கடின்து;
 ஜாஸ்தயாயிரிகள்! முன்னமதை கஷ்டம் வேராங்
 வருங்கு.

¹⁵ பின் ஏழாமதை ஆதங் காலதும்
 உடதி: “லோகராஜுஞ்சீஸ் நம்முடை
 கர்த்தாவின்றியூங் அவர்ண் கிஸ்துவின்றியூங்
 ராஜுஞ்சீஸ் அதுயித்தீர்ந்திரிக்குங்கு; அவர்ண்
 ஏனென்னேக்கும் வாசூ” ஏனா ஸுற்றுத்தில்
 மஹாநோபாஷம் உள்ளது. ¹⁶ அப்போல்
 தெவமுங்காக ஸிஂஹாஸ்தங்களில் ஹரிக்குந
 ஹங்காரும் முப்புமாரும் கவிஞருவினாக
 தெவதை நமஸ்கரிசூக்காள்க் ¹⁷ பரதத்து:
 ஹரிக்குநவங்கும் ஹங்கநவங்கும் வங்கநவங்குமாய
 ஸந்வுஶக்தநாய தெவமே, நீ நின்ற
 மஹாஶக்தியோட வாஷ்ப அதாங்கிசூதிநால்
 தெஞ்சீஸ் நினக்க நான் கரேரூங்கு. ¹⁸ ஜாதிக்கல்
 கோபிசூ: ஏனால் நின்ற ஞகாயம்
 வானிரிக்குங்கு: மரிசூவரை நாயம் வியிப்பாங்கு
 நின்ற தாஸமாராய பிவாபகமார்க்கும்
 விஶாலமார்க்கும் நினை தயபூட்டுந
 செரியவரும் வலியவருமாய ஏல்லாவர்க்கும்

பிரதிஹலங் கொடுக்குவானுண்ட ஸமயவும் இுமியை நஶிப்பிக்குவாரை நஶிப்பிக்குவான் உண்ட நின்ற ஸமயவும் வானிரிக்குவானு.

19 அபோஸ் ஸுற்றுத்திலெ நெவாலயம் தூரானு, அவன்ற நியமபூட்டுக் கங் அவன்ற அதுலயத்திற் காளபூட்டுக்கரும் செய்து; அவிடெ மினாலுக்கும் ஶவ்வகோலாஹலாண்டும் ஹடிமுஷகண்டும் இக்குவாவும் வலிய கொடுக்காடும் உண்டாயி.

12

1 ஸுற்றுத்திற் வலியைரு அடயாணம் காளமாநாயி: ஸுருகென அளவினெத்தாரு ஸ்த்ரி; அவஜூடெ காற்கலீஷிற் சுட்டுமூன் அவஜூடெ தலயிற் பட்டுள்ள நகஷ்தாங்காளுண்டாரு கிரீடவும் உண்டாயிருானு. **2** அவஸ் ஗ர்஡ிளியாயி பிஸவவேநாயாற் னோவுகிடி நிலவிளிசூ.

3 ஸுற்றுத்திற் மரூரு அடயாணம் கூடி காளபூட்டு: ஏது தலயும் பத்து கொயும் தலயிற் ஏது கிரீடவும் உண்டதாயி வலிய ஒரு சுவந் மஹாஸ்ரபு. **4** அதின்ற வாற் அதுகாசத்திலெ நகஷ்தாண்டுத் தூநிலொனினெ வலிசூக்குடி இுமியிலேக்கு ஏறின்றதுக்குத்தூ. பிஸவிப்பாராய ஸ்த்ரீ பிஸவிக்குவோஸ் அவஜூடெ ஶரிஶுவினெ விசூண்டிக்குத்தூந் ஸர்பும் அவஜூடெ முபித்தினானு. **5** அவஸ் ஸகலஜாதிக்குத்தூ ஹருவுகோற் கொள்க ஭ரிக்குவானுண்டாரு அதன்குட்டியை பிஸவிசூ; அவஜூடெ ஶரிஶு நெவத்தின்ற அடுக்குலேக்கும் அவன்ற

ஸிஂහாஸனத்திலேக்கும் பெடுவன் ஏடுக்கப்பெற்று;
 6 அதுயிரத்திருநூரூபத்து திவஸம் அவரை
 போடுவதினாயி மருவூழியித்த அவர்க்காயி
 கொவல் ஒருக்கியிருவெனாரு ஸம்பாத்தையக்கள்
 ஸ்த்ரீ ஓடிபோக்கரும் செய்து.

7 பினை ஸுர்஭ுத்தித்த யுஸம் உள்ளாயி;
 மீவாயேலும்* அவரெந்து ஆதநாரும்
 மஹாஸுரத்தினெந்திரை போராடி; ஸுர்ப்புவும்
 அவரெந்து ஆதநாரும் திரிச்சு போராடியைகிலும்
 8 ஜயிக்கவுவாற் கஷிணத்திலூ; ஸுர்஭ுத்தித்த
 அவர்க்கள் ஹடவும் ஹஸ்தாயி. 9 லோகத்தை
 முசுவங்கும் சதிக்குவன ஸாத்தாற் ஏந்து பிஶாப்
 ஏந்து விழிக்குவன பஷய பாபாய வலிய
 ஸுர்ப்புத்தை ழுமியிலேக்கு புரததாக்கிக்கண்ணது;
 அவரெனயும் அவரெந்து ஆதநாரெனயும்
 ழுமியிலேக்கள் தஜ்ஞிக்கண்ணது. 10 அரபோஸ்
 ஸ்தாற் ஸுர்஭ுத்தித்த ஒரு மஹாஸர்வப்பாம்
 கேட்டத்: ஹபோஸ் ரக்ஷயும் ரக்தியும்
 நம்முடை கொவத்தின்து ராஜ்யவும் அவரெந்து
 கிஸ்தூவின்து அயிகாரவும் வந்திரிக்குவங்கு;
 நம்முடை ஸஹாத்ரநாரை ராவும் பக்லும்
 கொவத்தின்து ஸநியியித்த குரும் சுமத்துங்
 அபவாடியை தாஷேக்கள் ஏரிண்ணதுக்கண்ணவலோ.
 11 அவர்க் கொவன குள்ளதாடின்து ரக்தத்தாலும்
 அவரூடை ஸாக்ஷ்யரப்பந்ததாலும் ஜயிச்சு;
 மரளாதேதாஜம் அவரூடை ஜீவனை அவர்க்
 ஸ்தேபிசுத்துமிலூ. 12 அதுக்காயாக் ஸுர்஭ுவும்
 அதித்த வந்திக்குவங்கரும் அதுயுதேஜாரே,

* 12. 7 மீவாயேல்-கொவத்தின்தை பூயான ஆதந

ആനന്ദിപ്പിന്; എന്നാൽ, അല്ലസമയം
മാത്രമേ തനിക്കുള്ളു എന്നറിഞ്ഞത് പിശാച്
മഹാകോപത്തേതാട നിങ്ങളുടെ അടുക്കലേക്ക്
വനിരിക്കുന്നതുകൊണ്ട് ഭൂമിയിലും
സമുദ്രത്തിലും വസിക്കുന്നവരേ, നിങ്ങൾക്ക്
അയ്യോ കഷ്ടം.

13 തന്നെ ഭൂമിയിലേക്കു എൻ്റെതുകളിൽത്തു
എന്നു സർപ്പം മനസ്സിലാക്കിയപ്പോൾ, അവൻ
ആൺകുട്ടിയെ പ്രസവിച്ചു സ്ത്രീയെ പിന്തുടർന്ന്
ദ്രോഹിച്ചു. **14** എന്നാൽ മഹാസർപ്പത്തിന്റെ
പിടിയിൽപ്പെടാതെ ഒരുക്കാലവും കാലങ്ങളും
അരകലാലവും സംരക്ഷിക്കപ്പെടുവാൻ
മരുഭൂമിയിൽ അവർക്കായി ഒരുക്കിയിരിക്കുന്ന
സഹഭ്യതയെങ്ക് പരന്നുപോകേണ്ടതിന് കഴുക്കൻ്റെ
വലിയ രണ്ട് ചിറകുകൾ അവർക്ക് കൊടുത്തു.
15 സർപ്പം സ്ത്രീയെ വെള്ളപ്പൊക്കത്താൽ
ഒഴുകിക്കളയേണ്ടതിന് തന്റെ വായിൽനിന്നു
നടിപോലെ വെള്ളം പുറപ്പെടുവിച്ചു. **16** എന്നാൽ
ഭൂമി സ്ത്രീയെ സഹായിച്ചു; മഹാസർപ്പം തന്റെ
വായിൽനിന്നു പുറപ്പെടുവിച്ചു നടിയെ ഭൂമി വായ്
തുറന്ന് വിശുദ്ധിക്കളയെന്നു. **17** അപ്പോൾ സർപ്പം
സ്ത്രീയോട് കോപിക്കുകയും ദൈവകല്പന
അനുസർിക്കുന്നവരും യേശുക്രിസ്തുവിന്റെ
സാക്ഷ്യം ഉള്ളവരുമായ അവളുടെ സന്തതിയിൽ
ശ്രേഷ്ഠിപ്പുള്ളവരോട് യുദ്ധം ചെയ്യുവാൻ
പുറപ്പെടുകയും ചെയ്തു. **18** പിന്നെ സർപ്പം
കടൽപ്പുറത്തെത്ത മണലിമേൽ നിന്നു.

13

1 അപ്പോൾ പത്തു കൊന്നുകളും എഴു

தலகஜு கொயுகஜில் பத்து கிரீடனைஜு தலயித் தெவதை நினிக்குன பேருகஜு உஜூஜாரு முஹம் ஸமுத்தித்தினு கயனி வருனத் தொன் கள். ² தொன் கள முஹம் புஜிப்புலியைப்பாலெயு அதின்க் காலுகச் சுருக்கியுட காலுகச் சோலெயு வாய் ஸிஂகத்தின்க் வாய்போலெயு அதிருனு. அதின் ஸ்த்து தன்க் ஶக்தியு ஹரிப்பிடவு வலிய அயிகாரவு கொடுத்து. ³ முஹத்தின்க் தலகஜித் தெனித் மாரகமாய ஒரு முரிவுஜ்ஜதாயி காஸப்படு; ஏனால் மாரகமாய அது முரிவு ஸ்தவுமாயி; ஸ்தவுஜுமியு முஹதை கள் அதிஶயிச்சு. ⁴ முஹத்தின் தன்க் அயிகார கொடுத்த மஹாஸ்த்தை அவர் அத்ராயிச்சு; முஹதைப்போல அதருஜ்ஜு? அதின் ஏதிரை பொருத்துவான் அத்ரக்க் கஷியு? ஏனு பாண்டுகொள் அவர் முஹதையு அத்ராயிச்சு. ⁵ அஹங்காரவு தெவநினயு பறயுனதினுஜ்ஜ ஒரு வாய் அதின் லஷிச்சு; நாப்பத்திரள் மாஸ் பிவர்த்திப்பான் அதின் அயிகார உள்ளாயி. ⁶ தெவதேதயு அவர்க்கு நாமதேதயு அவர்க்கு கூடாரதேதயு ஸ்த்தித்தில் வஸிக்குனவரையு நினிப்பான் வாய் தூரனு. ⁷ விஶாலமாரோக் யுலு செய்யுவானு அவரை ஜயிக்குவானு அதின் ஸ்தவிக்குமாயிருனு. ஸகல வங்ஶத்தினேலு டாஷமேலு ஜாதிமேலு கர்த்துது நடத்துவான் அவர்க் அயிகார உள்ளாயிருனு. ⁸ லோகஸ்மாபந் முதல் அருகப்பெட்டாய

குந்ததாடி ஜீவபுன்னக்கத்தில் பேர்
 எழுதப்பட்டிடில்லாததுவராய் இவாஸிக்ஶ
 எல்லாவரும் அதினை அறாயிக்கும்.
 9 கேள்கூவான் செவியூத்துவங் கேள்க்கடூ.
 10 அடிமத்தத்திலேகள் நயிகூனவர்
 அடிமத்தத்திலாயிபோகும்; அத்ரைகிலும்
 வாச்சைகாண்டு கொல்லுனவங் வாஜால்
 கொல்லப்படுவேண்டிவரும்; விஶுவங்காருட
 ஸபநவரும் விஶுவாஸவரும் ஹவிட அதவசரும்.

11 பினை மரூரு முகம் இமியித்தினானு
 கயரி வருநாத் தொன் கள்க் குதின் கூடு
 குந்ததாடினூத்துபோலை ரள்ளு
 கொபுளையிருந்து; அத் மஹாஸர்ப்பு
 எனபோலை ஸஂஸாரிச்சு. 12 அதின்
 முங்கூளையிருந் னாமதை முகத்தின்ற
 அயிகாரம் எல்லா அத் ஏதெடுக்கூக்கயும்
 இமியெயயும் அதித்த வங்கூனவரெயும்
 மாக்கமாய முரிவ் ஸாபுமாய னாம்
 முகதை அறாயிப்பான் ஹடயாக்கூக்கயும்
 செய்யுந்து. 13 அத் ஜநங்கூட முங்கித்
 அக்காசத்துநின் இமியிலேக்கூ தீ
 ஹநகூனத்துபோலையுத்து அத்துதங்கூ
 ப்ரவர்த்திக்கயும் 14 அதுமுகத்தின்ற யூஷ்டியித்
 செய்யுவான் தனிக்கூ லாஷ் அங்குவாடம்
 கொள்க் அத்துதங்கூ ப்ரவர்த்திச் சூமியித்த
 ஜீவிக்கூனவரை வணவிக்கூக்கயும் வாஜால்
 முரிவேட்டிக்கும் ஜீவிச்சிரிக்கூன முகத்தின்ற ப்ரதிம
 உள்ளக்கூவான் இமியித்த ஜீவிக்கூனவரோக்
 பரயுக்கயும் செய்யுந்து. 15 முகத்தின்ற

ப്രதிமயக்க ஜிவன் நൽகுவானும், ப்ரதிம ஸங்ஸாரிக்கெள்ளதினும் முக்கியத்தின்றி ப்ரதிமயை அறாயிக்காத்தவரை ஏழூா கொலூப்புள்ளதினும் அதின் அயிகாரம் உள்ளாயிருந்து. ¹⁶ அத் செரியவரும் வலியவரும் ஸுயானமாறும் ஸாயுக்கஜும் ஸுத்திரமாறும் அடிமக்கஜுமாய ஏழூவரையும் வலகைமேலோ எற்றியிலோ ஏரு முடு ஸ்ரீகரிக்குவானும்; ¹⁷ முடுதேயா, முக்கியத்தின்றி பேரோ, பேரின்றி ஸஂவுதேயா ஹஸ்த அற்கஞும் தனை வாணுவானோ வில்க்குவானோ அனுவாதிக்காதிரிக்குக்கயும் செய்யுந்து. ¹⁸ ஹவிட ஹதாநஂகாள்க் குவஶ்யா. ஸுஹியுஜுஜுவான் முக்கியத்தின்றி ஸஂவு களுக்குக்குடுக்க: அத் ஏரு மனுஷுந்த ஸஂவுயதே. அவன்றி ஸஂவு 666.

14

¹ தொஞ் னோக்கியபூஶ் ஸியோஞ்மலதித்து குத்தாக் நில்க்குந்து கள்க். அவன்றி நாமவும் அவன்றி பிதாவின்றி நாமவும் எற்றியித்து ஏழுதியிரிக்குந்வராய 1,44,000 பேர் அவனோடுகூடுத உள்ளாயிருந்து. ² பெருவெல்லத்தின்றி ஹர்ச்சித்தோலையும் வலியொரு ஹடிமுஷகங்போலையும் ஸுற்றுத்தித்தின்றி ஏரு ணோஷம் தொஞ் கேட்க; தொஞ் கேட்க ணோஷம் விளை வாயநகார் அவருடை விளைக்க மீடுந்துபோலையும் அதிருந்து. ³ அவர் ஸிஂஹாஸநத்தினும் நால் ஜிவிக்கஶ்கும் முப்புமாற்கும் முப்பாகை ஏரு புதிய பாடுபாடி; ஹுமியித்தின்றி விளைக்கப்போல்வராய 1,44,000 பேர்க்கலூாதை

ആർക്കും ആ പാട്ടു പറിപ്പാൻ കഴിത്തില്ല.
 4 അവർ സ്ത്രീകളാൽ മാലിന്യപ്പോത്തവർ; ശുദ്ധിയുള്ളവരായി* സുക്ഷിച്ചവർ തന്നെ. കൂദാക്കുന്നതാക്കുന്നു; അവർ അവനെ അനുഗമിക്കുന്നു; ദൈവത്തിനും കൂദാക്കുന്നും ആദ്യപ്രലമായി മനുഷ്യരുടെ ഇടയിൽനിന്ന് വിശേഷകപ്പെട്ടവർ ആയിരുന്നു ഹവർ. 5 കളം അവരുടെ വായിൽ ഉണ്ടായിരുന്നില്ല; ദൈവസിംഹാസനത്തിനുമിൽ അവർ കുറുമില്ലാത്തവർ തന്നെ.

6 വേരാരു ദുതൻ ആകാശമധ്യ പരക്കുന്നത് തൊൻ കണ്ണ്; ഭൂമിയിൽ വസിക്കുന്ന സകലജാതിയും ഗ്രാത്രവും ഭാഷയും വംശവും ആയവരോട് അറിയിക്കുവാൻ അവന്റെ പക്കൽ നിത്യസുവിശേഷം ഉണ്ടായിരുന്നു. 7 ദൈവത്തെ ഭയപ്പെട്ടു അവൻ മഹത്യം കൊടുക്കുവിൻ; അവന്റെ ന്യായവിധിയുടെ നാഴിക വന്നിരിക്കുന്നു. ആകാശവും ഭൂമിയും സമുദ്രവും നീരുറവകളും ഉണ്ടാക്കിയവനെ ആരായിപ്പിൻ എന്നു അവൻ അത്യുച്ചത്തിൽ പരഞ്ഞുകൊണ്ടിരുന്നു.

8 വേരാരു ദുതൻ പിൻചെന്നു: വിണ്ണപോയി! തന്റെ ദുർന്മാപ്പിന്റെ ഫ്രായമദ്യം സകലജാതികളെയും കൂട്ടിപ്പിച്ചതുകൊണ്ട് മഹാനഗരമായ ബാബിലോൺ വിണ്ണപോയി എന്നു പരഞ്ഞുകൊണ്ടിരുന്നു.

9 മുന്നാമതു വേരാരു ദുതൻ അവരുടെ പിന്നാലെ ചെന്ന് അത്യുച്ചത്തിൽ പരഞ്ഞതു്: മുഗത്തെയോ അതിന്റെ പ്രതിമയേയോ

* 14. 4 ശുദ്ധിയുള്ളവർ-വിഗ്രഹത്തെ ആരായിക്കാത്തവർ

ആരാധിക്കുകയും തന്റെ നന്ദിയിലോ
കൈമേലോ അവൻ്തെ മുട്ട സ്വീകരിക്കുകയും
ചെയ്യുന്നവൻ ആരാധിരുന്നാലും ¹⁰ അവൻ
ദൈവക്കോപത്തിന്റെ പാനപാത്രത്തിൽ
കലർപ്പിപ്പാതെ പകർന്നിരിക്കുന്ന ദൈവത്തിന്റെ
അക്കാധിക്കുമ്പും കൂടിക്കേണ്ടിവരും; അവൻ
വിശ്വാസ്യുതമാരുടേയും കുഞ്ഞതാടിന്റെയും
മുന്നാകെ തീയിലും ഗസകത്തിലും
ദണ്ഡിപ്പിക്കപ്പെടുകയും ചെയ്യും. ¹¹ അവരുടെ
ദണ്ഡനത്തിന്റെ പുക എന്നെന്നുക്കും
പൊങ്ങിക്കൊണ്ടിരിക്കും; മൃഗത്തയും
അതിന്റെ പ്രതിമയേയും ആരാധിക്കുന്നവർക്കും
അതിന്റെ പേരിന്റെ മുട്ട സ്വീകരിക്കുന്ന
എവർക്കും രാവും പകാലും ഒരു
സ്വന്ധതയും ഉണ്ടാകയില്ല. ¹² ദൈവകളുന്ന
അനുസർിക്കുന്നവരും യേശുവിജലുള്ള
വിശ്വാസവും കാത്തുകൊള്ളുന്നവരുമായ
വിശ്വാസമാരുടെ സഹനം കൊണ്ട് ഇവിടെ
ആവശ്യം.

¹³ സ്വർഘത്തിൽനിന്ന് ഒരു ശ്രദ്ധിം എന്നോട്
പറയുന്നത് താൻ കേട്ട്; “ഈതു എഴുതുക: ഈന്
മുതൽ കർത്താവിൽ മരിക്കുന്ന മുതമാർ
ഭാഗ്യവാന്മാർ; അതെ, അവരുടെ അദ്ധ്യാനങ്ങളിൽ
നിന്നു അവർ വിശ്രമിക്കേണ്ടതാകുന്നു; അവരുടെ
പ്രവർത്തികൾ അവരെ പിന്തുടരും എന്നു ആത്മാവ്
പറയുന്നു”.

¹⁴ പിന്നെ താൻ നോക്കിയപ്പോൾ, ഇതാ
ങ്ങൾ വെള്ളത്ത മേലം, മേലത്തിനേൽ
മനുഷ്യപുത്രനെപ്പാലെ ഒരുവൻ ഇരിക്കുന്നത്
താൻ കണ്ട്. അവൻ്തെ തലയിൽ ഒരു

ஸுർஸ்ரைகிரீடவுட் கழித் முற்சுயுதைக்காரு
அரிவாஜூ உள்ளாயிருநூ. ¹⁵ பின் மரூரு
ஆதன் தெவாலத்தித் தினூ பூரத்து வநூ,
மேலத்தினேத் ஹரிக்குநவனோக: நின்ற
அரிவாச் ஏடுத்து கொண்டுவான் தூதன்தூக;
ஓமியிலை விழவ் விழத்திரிக்குநதிநால்
கொய்த்தின் ஸமயஂ அதிரிக்குநூ ஏனூ
உரகை விழிச்சு பரத்து. ¹⁶ அபூஶ்
மேலத்தினேத் ஹரிக்குநவந் அவன்ற
அரிவாச் ஓமிக்குமிதை வீசி, ஓமியிலை
விழவடுக்கப்படுக்கரு செய்து.

¹⁷ மரூரு ஆதன் ஸுர்முத்திலை
அலயத்தித்தின் பூரத்து வநூ;
முற்சுயுதைக்காரு அரிவாச் அவநூ
உள்ளாயிருநூ. ¹⁸ பின்றி தீயுதமேத்
அயிகாரமுதை வேரொரு ஆதன்
யாஹபின்திகத் தினூ பூரத்து வநூ, அவன்
முற்சுயுதை அரிவாச் பிடிச்சிருநவனோக:
முன்திரிஞ் நநாயி பழுத்திரிக்கயைத் தின்ற
முற்சுயுதை அரிவாச் ஏடுத்து ஓமியிலை
முன்திரிக்குலக்கல் அருடைத்தடுக்குக் கூகை உரகை
விழிச்சு பரத்து. ¹⁹ ஆதன் தன்ற் அரிவாச்
ஓமியிலேக்கு வீசி, ஓமியிலை முன்திரிக்குலக்கல்
ஶேவரிச்சு, தெவகோபத்தின்ற் வலிய
முன்திரிச்சுக்கித் ஹட். ²⁰ முன்திரிச்சுக்க் கந்தத்தின்
பூரத்துவாசு பவிடி; சக்கித்தின் கதம் ரெங்
மிருத் உயரத்தில் முநூர் கிலோமிருரோஜ்
ஆரதேதாஜ் ஏஷுகி.

15

¹ പിന്ന വലുതും അതഭുതകരവുമായ മറ്റാരു അടയാളം താൻ സ്വർഗ്ഗത്തിൽ കണ്ട്; അവിടെ അവസാനത്തെ ഏഴ് ബാധകളുള്ള ഏഴ് ദുതനാരെ തന്നെ. ദൈവക്രോധം ഇവരിൽ പൂർത്തിയായി.

² തീ കലർന്ന പള്ളക്കടൽ പോലെയെന്നും അതിനരികെ മുഗ്ഗത്തയും അതിന്റെ പ്രതിമയേയും മുഗ്ഗത്തിന്റെ പേരിന്റെ സംഖ്യയേയും ജയിച്ചവർ, ദൈവം നൽകിയ വീണകൾ പിടിച്ചുംകൊണ്ട് നില്ക്കുന്നതും താൻ കണ്ട്. ³ അവർ ദൈവത്തിന്റെ ഭാസനായ മോശേയുടെ പാട്ടും കുണ്ഠതാടിന്റെ പാട്ടും പാടിക്കൊണ്ടിരുന്നു: സകലത്തയും ഭരിക്കുന്നവനായ ദൈവമായ കർത്താവേ, നിന്റെ പ്രവൃത്തികൾ വലുതും അതഭുതങ്ങളുമായവ; സർവ്വശക്തനായ കർത്താവും വിശ്വാദവും രാജാവേ, നിന്റെ വഴികൾ നീതിയും സത്യവുമുള്ളവ. ⁴ കർത്താവേ, ആർ നിന്നെ ഭയപ്പെടാതെയും നിന്റെ നാമത്തെ മഹത്യപ്പെടുത്താതെയും ഇരിക്കും? എന്തെന്നാൽ നീ മാത്രം പരിശുദ്ധവൻ; നിന്റെ ന്യായവിധികൾ വൈജ്ഞാപ്പട്ടിരിക്കുന്നതിനാൽ സകലജാതികളും വന്നു തിരുസന്നിധിയിൽ ആരാധിക്കും.

⁵ ഈ സംഭവങ്ങൾക്ക് ശേഷം താൻ നോക്കിയപ്പോൾ, സ്വർഗ്ഗത്തിലെ സാക്ഷ്യകൂടാരത്തിന്റെ ആലയം തുറന്നതായി കണ്ട്. ⁶ ഏഴ് ബാധകൾ കയ്യിലുള്ള ഏഴ് ദുതനാരും ശുദ്ധമായ വൈള്ളവസ്ത്രം ധരിച്ചും മാറ്റത്ത് പോൻകച്ച കെട്ടിയുംകൊണ്ട് അതിവിശ്വാദസ്ഥലത്ത് നിന്നു പുരത്തു വന്നു.

7 நால் ஜீவிகளில் ஓன் எருமையேக்கூடும் ஜீவிச்சிரிக்கூடும் தெவத்தின்றி கோயங் நிரந்த எஃகு ஸுர்ணைபாடுதைச் சீல் அது எஃகு ஆதநாற்கள் கொடுத்து. **8** தெவத்தின்றி தேஜஸ்தினாலும் ஶக்தியாலும் அதிவிஶுபூஸம்பலம் பூககொள்க்கின்றது; எஃகு ஆதநாறுடை வாய் எஃகும் பூர்த்தியாகுவோல் அதிவிஶுபூஸம்பலத்தை பிரவேசிக்கூவான் அதற்கூடும் கஷித்தில்.

16

1 நினைச் சோயி தெவக்ரோயத்தின்றி பாதம் எஃகும் ஭ுமியில் ஒசிச்சுக்கல்வின் என்னும் எஃகு ஆதநாரோடும் விழிச்சுபரியூடு ஏரு மஹாஸவ்வால் அதிவிஶுபூஸம்பலத்தில் நின்று நொள் கேட்க.

2 ஓனாமத்தை ஆதநால் சோயி தென்றி பாதம் ஭ுமியில் ஒசிச்சு; முஶுத்தின்றி முந்தியுத்துவரூபம் அதின்றி பிரதிமனை அதுராயிச்சுவரூபமாய மனுஷ்யரூபமேல் நாடுமுள்ளக்கூடும் ஆஷிச்சு விரௌபம் உள்ளது.

3 ரள்ளாமத்தை ஆதநால் தென்றி பாதம் ஸமூந்தத்தில் ஒசிச்சு; அதை மரிசுவன்றி கைதங்கோலை அதுயித்தீர்ண்ண; ஸமூந்தத்திலை ஜீவஜன்று கையையும் சுத்துபோயி.

4 முன்னாமத்தை ஆதநால் தென்றி பாதம் நாடிக்கல்லிலும் நீரூவுக்கல்லிலும் ஒசிச்சு, அவை கைதமாயித்தீர்ண்ண. **5** அபோஸ் ஜலத்தின்யிப்பாய ஆதநால் பரியூனதாயி நொள் கேட்டது: “ஹரிக்கூடுவங்கும் ஹருவங்கும் வருவாங்குத்துவங்குமாய கர்த்தாவே, நீ ஹண்ணை ஹூ நூயவியி நடத்தியதைகொள்க் கீ

நிதிமான் அதகுங். 6 விஶுவமாருடயூ⁶
ப்ரவாசகமாருடயூ⁶ ரக்தம் அவர்
ஷூக்கியத்துக்காள் நி அவர்கள் ரக்தம்
கூடிக்கூவான் கொடுத்து; அதின் அவர்
அற்ஹர் தனை". 7 அதுபோலே யாஹபீந்தில்
நினூः "அதே, ஸ்ரவுஶக்தாய வெவமாய
கர்த்தாவே, நின்ற நாயவியிகஶ் ஸ்ரவு⁶
நிதியுமுத்துவ" என் பரயுந்தாயி தொன் கேட்க.

8 நாலாமதை ஆதான் தன்ற் பாதம் ஸ்ரவுநில்
ஷீஷு⁸; அபோஸ் தீக்காள் மனுஷுரை
சூடுபொத்துக்கூவான் அதின் அயிகாரம்
கொடுத்து. 9 மனுஷுர் கொடுங்கூடிநால்
வெற்றுபோயி; ஏக்கிலும் ஹு ஸ்வாயக்குடுமென்றெல்
அயிகாரமுத்து வெவத்தின்ற் நாமதை
நினிச்சுதலூாதெ, அவன் மஹது⁹ கொடுக்கூவான்
தகவெண் அவர் மாநஸாந்தரப்புக்கில்.

10 அனஞாமதை ஆதான் தன்ற் பாதம்
முஶுத்தின்ற் ஹரிப்பிடத்தினேந்தெல் ஷீஷு⁸;
அபோஸ் அதின்ற் ராஜும் ஹருள்குபோயி.
அதிவேந்தயால் அவர் நாவ் கடிசு⁸.
11 வெந்தயூம் வரணான்தூம் நிமித்தம் ஸ்ருத்திலெ
வெவதை நினிச்சுதலூாதெ அபோஷு⁹ அவர்
செய்திருந் பிடு மாநஸாந்தரப்புக்கில்.

12 அதிராமதை ஆதான் தன்ற் பாதம் யூம்ருக்கிஸ்
என மஹாந்தியிதெல் ஷீஷு⁸: கிழக்கள் நினூ வருந
ராஜாக்கமொற்கூ வாசி ஏருநான்டதின்ற் அதிலெ
வெத்தும் வர்திபோயி. 13 மஹாஸ்ரப்பத்தின்ற்யூ⁹

മുഗതതിന്റെയും കളളപ്രവാചകന്റെയും*
വായിൽനിന്ന് തവളകളേപ്പോലെ മുന്നു
അശ്വുദ്ധതമാകശെ പുറത്തു വരുന്നത് തൊൻ
കണ്ട്. 14 ഇവ ഭൂതലത്തിലെങ്കും ഉള്ള
രാജാക്കന്നാരെ ഒക്കയും സർവ്വശക്തനായ
തെവത്തിന്റെ മഹാദിവസത്തിലെ യുദ്ധത്തിന്
കൂട്ടിച്ചേർക്കുവാൻ തകവെള്ളം അതഭൂതങ്ങൾ
ചെയ്തുകൊണ്ട് അവരുടെ അടുക്കലേക്ക്
ചെല്ലുന്ന ഭൂതാത്മാകശെ തന്നേ. —

15 ജാഗ്രതയായിരിക്ക! തൊൻ കളളന്നപ്പോലെ
വരും; സുക്ഷിച്ച് തന്റെ വസ്ത്രം വൃത്തിയായി
കാത്തുകൊള്ളുന്നവൻ ഭാഗ്യവാൻ. അപ്പേക്ഷിൽ,
അവർ നന്നായി നടക്കുകയും മറ്റൊളവർ
അവരുടെ ലഭ്യ കാണുകയും ചെയ്യും. 16 അവൻ
അവരെ എബ്ബായ ഭാഷയിൽ ഹർമ്മഗൈദ്യാൻ†
എന്നു പേരുള്ള സ്ഥലത്ത് കൂട്ടിക്കൊണ്ട് വന്നു.

17 എംഗാമത്തെ ദുതൻ തന്റെ പാതം
ആകാശത്തിൽ ഓഴിച്ചു; അപ്പോൾ:
ചെയ്തു തീർന്നു എന്നു പരയുന്ന ഒരു
മഹാശബ്ദം സിംഹാസനത്തിൽ നിന്നും
അതിവിശ്വുദ്ധസ്ഥലത്ത് നിന്നും പുരപ്പട്ടം.

18 ശബ്ദങ്കോലാഹലങ്ങളും
ഇടിമുഴക്കവും മിനലുകളും ഭൂമിയിൽ
മനുഷ്യർ ഉണ്ടായതുമുതൽ ഇന്നോളം
ഉണ്ടായിട്ടില്ലാത്തതുമായ വലുതായൊരു
ഭൂകമ്പവും ഉണ്ടായി. 19 മഹാനഗരം മുന്ന്
ഭാഗമായി പിരിഞ്ഞു; ജാതികളുടെ പട്ടണങ്ങളും

* 16. 13 കളളപ്രവാചകന്-ഭൂമിയില് നിന്ന് കയറിവന രണ്ടാമത്തെ
മുംബം, വെളിപ്പാട് 13:1 † 16. 16 ഹർമ്മഗൈദ്യ-മഹിദോന്-കുന്ന്

വീണ്ടുപോയി; അപ്പോൾ ദൈവക്രോധത്തിന്റെ
തീഷ്ണംതയുള്ള മദ്യം നിരഞ്ഞിരിക്കുന്ന
പാനപാത്രം കൊടുക്കുവാൻ തകബെണ്ണം
മഹാബാഖിലോണിനെ ദൈവം ഓർത്തു.
20 സകലദ്വീപും ഓടി മറഞ്ഞു; പർവ്വതങ്ങൾ
കാണ്മാനില്ലാതെയായി. 21 മനുഷ്യരുടെമേൽ
ആകാശത്ത് നിന്നും വലിയ കൽമഴ
പെയ്ത്. ഓരോ കല്ലിനും ഒരു താലന്ത്[‡] ഭാരം
ഉണ്ടായിരുന്നു. കൽമഴയുടെ ബാധ ഏറ്റവും
കറിനമായിരുന്നതുകൊണ്ട് മനുഷ്യർ ആ
ബാധനിമിത്തം ദൈവത്തെ ദുഷ്ടിച്ചു.

17

1 ഏഴ് പാത്രമുള്ള ഏഴ് ദുതമാരിൽ
ഒരുവൻ വന്നു എന്നോട് സംസാരിച്ച്
പറഞ്ഞത്: “വരിക, ഭൂമിയിലെ രാജാക്കന്മാർ
വേശ്യാവൃത്തി ചെയ്ത്, തന്റെ വേശ്യാവൃത്തിയുടെ
മദ്യത്താൽ 2 ഭൂവാസികളെ മത്തരാക്കി
പെരുവെള്ളത്തിനീതെ ഇരിക്കുന്ന
മഹാവേശ്യയുടെ ന്യായവിധി തൊൻ നിനക്ക്
കാണിച്ചുതരാം”. 3 ആ ദുതൻ എന്ന ആത്മാവിൽ
മരുഭൂമിയിലേക്ക് കൊണ്ടുപോയി. അപ്പോൾ
എഴ് തലകളും പത്തു കൊന്ധുകളും ഉള്ള,
ദുഷ്ണംനാമങ്ങൾ നിരഞ്ഞു കടുഞ്ഞുവള്ളുണ്ടാരു
മുഗ്രത്തിനേൽ ഒരു സ്ത്രീ ഇരിക്കുന്നത്
തൊൻ കണ്ട്. 4 ആ സ്ത്രീ ധൂമരഞ്ചിവും
കടുഞ്ഞുവള്പ് നിരവും ഉള്ള വസ്ത്രം ധരിച്ചു
പൊന്നും രത്നവും മുത്തും അണിഞ്ഞവളായി,
അവളുടെ വേശ്യാവൃത്തിയുടെ ദേഹതയും

[‡] 16. 21 ഒരു താലന്ത് 40 കിലോഗ്രാം.

அல்லுவியும் நிர்ணயபாரபாட்டு கழித்த
பிடிச்சிருந்து. ⁵ மற்றும்: மஹதியாங் வாஸிலோன்; வேசுருக்கலூடேயும் குமியிலை ஸ்திரக்கலூடேயும் மாதாவ் என்னாரு பேர் அவைஜூட எந்தியில் எஷுதீட்குள்ளது. ⁶ விஶுவுமாருட கெதவும் யேசுவினு வேள்ளி ஸாக்ஷிக்கலாயவருடை
கெதவும் கூடிச்சு ஸ்தீ மத்தயாயிரிக்குந்தூ
எந்தான் கள்ள; அவைஜை கணபேஷாஸ், எந்தான்
அதைந்த அதாவதுபெண்டு. ⁷ குதான் என்னாக்
பரதத்தத்: நீ அதாவதுபெண்டு என்று? ஹூ
ஸ்தீயுடேயும் ஏஃத் தலயும் பத்து கொங்கும் உஜல்
அவைஜை சூமக்குந் முக்குத்தின்றியும் அர்த்தம்
எந்தான் நினக்கு விஶாதிகரிச்சு தரா. ⁸ நீ களை
முகமோ உள்ளாயிருந்தும் ஹபேஷாஸ் ஹபூத்தத்தும்
ஹனி அஶாயஶர்த்தத்தின்னினும் கயரி
நாஶத்திலேக்கு போகுவான் உஜல்தும் அக்குநு;
லோகஸ்மாபந் முத்தை ஜீவபுபுந்தக்குத்தில்
பேர் எஷுதபெண்டாதிரிக்குந் குவாஸிக்கஶ்
கையெயும், உள்ளாயிருந்தும் ஹபேஷாஸ்
ஹபூத்தத்தும் வருவாங்குஜல்துமாய முக்குத்த
கொங்குவேஷாஸ் அதிஶயிக்கும். ⁹ ஹவிடை
ஐந்தாநமுஜல் மந்தை அவைசூர்; தல ஏஃதும்
ஸ்தீ ஹரிக்குந் ஏஃத் மலக்குநு.
¹⁰ அவ ஏஃத் ராஜாக்கைமாரும் அக்குநு;
அனந்துராஜாக்கைமார் விளைபோயி; ஒருவான்
உள்ள; மருதாருவான் ஹதுவரை வனிடில்; அவன்
வருவேஷாஸ், அவன் அல்லகாலம் ஹரிக்கெள்ளிவரும்.
¹¹ உள்ளாயிருந்தும் ஹபேஷாஸ் ஹபூத்தத்துமாய
முகம் ஏட்டாமத்தவநும் எஷுவரித் தாவநும்
நாஶத்திலேக்கு போகுநவநும் அக்குநு.

12 നീ കണ്ട പത്തു കൊന്പുകളും ഇതുവരെ രാജത്യം പ്രാപിച്ചിട്ടില്ലാത്ത പത്തു രാജാക്കമോർ; എന്നാൽ അവർ മുഗദ്ദേതാടു കൂടെ ഒരു നാഴിക നേരത്തെക്ക് രാജാക്കമോരേപ്പോലെ അധികാരം പ്രാപിക്കും. 13 ഇവർ ഒരേ മനസ്സുള്ളവർ; അവർ അവരുടെ ശക്തിയും അധികാരവും മുഗദ്ദത്തിന് ഏല്പിച്ചുകൊടുക്കും. 14 അവർ കൂൺതാടിനെതിരെ യുദ്ധം ചെയ്യും; എന്നാൽ താൻ കർത്താധികർത്താവും രാജാധിരാജാവും ആയതുകൊണ്ട് കൂൺതാട് അവരുടെ മേൽ ജയംപ്രാപിക്കും. അവനോട് കൂടെയുള്ളവർ തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടവരും വിശ്വസ്തരും എന്ന് വിളിക്കപ്പെടും 15 ദുതൻ എന്നോട് പറഞ്ഞത്: നീ കണ്ടതും വേശ്യ ഇരിക്കുന്നതുമായ വെള്ളം വംശങ്ങളും ജനങ്ങളും ജാതികളും ഭാഷകളും അന്തേ. 16 നീ കണ്ട മുഗദ്ദത്തിനേലുള്ള കൊന്പുകളും വേശ്യയെ വെറുക്കുകയും അവർ അവളെ നിർമ്മുലവും നശയുമാക്കി അവളെ മാംസം തിന്നുകളയുകയും അവളെ തീകൊണ്ട് ചുട്ടുകളയുകയും ചെയ്യും. 17 ദൈവത്തിന്റെ വചനം നിവൃത്തിയാക്കുവോളം, ദൈവഹിതം നടത്തുന്നതിന്, മുഗദ്ദത്തിനു ഏല്പിച്ചുകൊടുക്കുവാൻ തക്കവണ്ണം ദൈവം അവരുടെ ഹൃദയങ്ങളിൽ ആലോചന നൽകി. 18 നീ കണ്ട സ്ത്രീയോ ഭൂരാജാക്കമോരുടെ മേൽ വാഴുന്ന മഹാനഗരം തന്നെ.

18

1 ഈ സംഭവങ്ങൾക്കുശേഷം വലിയ അധികാരമുള്ള മറ്റാരു ദുതൻ

സ്വർഗ്ഗത്തിൽനിന്ന് ഇരങ്ങി വരുന്നത്
 ഞാൻ കണ്ട്; അവന്റെ തേജസ്സിനാൽ ഭൂമി
 മുഴുവനും പ്രകാശിച്ചു. 2 അവൻ ഉറക്കെ
 വിളിച്ചുപറഞ്ഞത്: “വിണ്ണുപോയി! മഹതിയാം
 ബാബിലോൺ വിണ്ണുപോയി; അവൾ ഭൂതങ്ങളുടെ
 പാർപ്പിടവും സകല അശുഖ്യാത്മാകളുടെയും
 വാസനമലവും അശുഖ്യിയും അപ്പുമുണ്ടാക്കുന്ന
 സകലപക്ഷികളുടെയും താവളവുമായിത്തീർന്നിരിക്കുന്നു.
 3 അവളുടെമേൽ വേശ്യാവൃത്തിയുടെ ഫ്രോധമദ്യം
 സകലജാതികളും കൂടിച്ചിരിക്കുന്നു; ഭൂമിയിലെ
 രാജാക്കന്മാർ അവളോട് വേശ്യാസംഗം
 ചെയ്തു; ഭൂമിയിലെ വ്യാപാരികൾ അവളുടെ
 അതിമോഹത്താൽ സന്ധനരായിത്തീർന്നു”.

4 പിന്ന വേഠാരു ശ്രബ്ദം സ്വർഗ്ഗത്തിൽനിന്നു
 പരയുന്നതായി ഞാൻ കേട്ട്: എന്റെ
 ജനങ്ങളേ, അവളുടെ പാപങ്ങളിൽ
 പക്കാളികളാക്കാതെയും അവളുടെ ബാധകൾ
 ഒന്നുംതന്നെ തട്ടാതെയുമിരിപ്പാൻ അവളെ
 വിട്ടു പോരുവിൻ. 5 അവളുടെ പാപം
 സ്വർഗ്ഗത്തോളം കുംഭാരമായിരിക്കുന്നു; അവളുടെ
 ദുഷ്കർമ്മങ്ങൾ ദൈവം ഓർത്തിട്ടുമുണ്ട്.
 6 അവൾ നിങ്ങൾക്ക് ചെയ്തതുപോലെ നിങ്ങൾ
 അവർക്കും പകരം ചെയ്വിൻ; അവളുടെ
 പ്രവൃത്തികൾക്കു തകഖവണ്ണം അവർക്ക്
 ഇരട്ടിയിരട്ടിയായി പകരം കൊടുക്കുവിൻ;
 അവർ നിരച്ചു തന്ന പാനപാത്രത്തിൽ തന്നെ
 അവർക്ക് ഇരട്ടി നിരച്ചു കൊടുക്കുവിൻ;
 7 അവർ എത്രതോളം തന്നെന്നതാൻ
 പുകഴ്ത്തി മോഹപരവശയായി ജീവിച്ചുവോ,
 അതുതോളം പീഡയും ദുഃഖവും അവർക്ക്

கொடுக்குவின். ராஜதியாயி தொங்
ஹரிக்குணு; தொங் வியவயல்லு; தொங்
ஏரிக்கலூங் டுவெங் காஸுக்கயில்லு எனு அவசர்
பூர்யங்கொள்க் பரியுனு. ⁸ அதுகொள்க்
மரளங், விலாபங், கஷாமங் ஏனினேன அவஜூட
வாயகச் சூரை திவசத்திற் தனே வருங்;
அவஜை தீயிற் ஹக் நிஶேஷம் சூடுகஜயுங்;
அவஜை நாயங்வியிக்குண தெவமாய கர்த்தாவ்
ஶக்தனலூ. ⁹ அவஜோக் குடை வேஶுராஸங்கா
செய்த் மொஹபரவஶராயிருந ழுராஜாக்கறூர்
அவஜூட தூந்திரை பூகு கள்க்
அவஜைஞாலி முரியிடுகயுங் விலபிக்குகயுங்
செய்குங். ¹⁰ அவஜூட பீஷ கள்க் கயபூக் டுரை
நினுகொள்க், மஹாநஶரமாய ஸாவிலோனே,
வலமேரிய படுளை, கஷ்டம், கஷ்டங்!, ஒரு
மளிக்குருகொள்கு நின்ற நாயவியி வந்தூ
எனு பரியுங் ¹¹ பொனு, வெஜதி, ரதங், முதற்,
நேரிய தூளி, யூமவங்க்ரதங், பக், கடுஞ்சுவப்பு,
சங்கத்தரணைச், ¹² ஆநக்கொங்குகொள்ளுஜஜ
ஸகலவிய பாடுணைச், விலயேரிய மரங் பிசுஜ
ஹருங் மற்மறக்கல்லு ஏனிவகொள்ளுஜஜ ஸகல
ஸாமாநணங்குங், ¹³ லவங்கா, ஸுஶரங்வுணைச்,
லேபநணைச், யூபவர்முணைச், வீணத், ஏஸ்து,
நேரிய மாவு, கோதவு, காங்காலி, ஆத்த,
குதிர, ரமணைச், அர்கிமகச், மாங்கஷப்ராளைங்
எனினேன அவஜூட சரக்குகச் ஹனி ஆருங்
வாண்யக்கயாத் ழுமியிலை வுபாரிகச்
அவஜைஞாலி கரண்து விலபிக்குங். ¹⁴ நின்ற
முஷுஶக்தியோட நீ ஏரிவுங் கொதிசு
காய்க்கநிகச் நினக்க நஷ்டமாயி; நின்ற

ஸுாதிஷ்ட நோஜுனேஜுங் அவரயுடை ரூபியூங் ஹல்லாதெயாயி; நீ ஹனி ஒரிக்கலூங் அவர் காஸூக்கரிலூ. ¹⁵ ஹூ ஸாயஙனேஜலைக்காளக் அவஜாக் ஸம்பந்தாய வுபாரிக்கஶ் அவஜூடை பீஸ களக் கெஞ்சுக் கரண்தூங் அலமுரியிடுங் கொளக் குரத்த் மாரினித்தகவு: ¹⁶ நேரிய துளியூங் யூமுவர்ளூவு கடுஞ்சுவப்புங் யரிச்சு பொன்று ரதையூங் முத்தூங் அளளித்த மஹாந்தாரமே, கஷ்டங், கஷ்டங்! ஹுதெவலிய ஸம்பத்த் ஜரு மளிக்கூருக்காளூ ஸரிச்சுபோயலூ ஏன்று அவர் பரியூங். ¹⁷ ஏலூ கழித்தாமாருங் ஓரே திக்கிலேக்கவுங் கழுலேரி போகுநவரூங் நாவிகரூங் கடலித் வுபாரங் செய்யுநவரைக்கையூங் ¹⁸ குரத்துநின் அவஜூடை தமாத்தின்றி பூகு களக்கேப்பாச், ஹூ மஹாந்தாரதேதாக் துல்யமாயி மட்டுத் தந்தாரங் உள்க? ஏன் நிலவிழிச்சுபரிண்டது. ¹⁹ அவர் தலயித் பூஶி வாரியிடுங்கொளக்: கடலித் கழுலுத்தவர்க்கைலூங் தன்றி யந்தாக் ஸம்பத்த் வர்லவிப்பிச் மஹாந்தாரமே, கஷ்டங், கஷ்டங்! ஒரு மளிக்கூருக்காளூ அவர்க் ஸரிச்சுபோயலூ ஏன்று பரிண்டத் அவர் விலபிச்சுங் நிலவிழிச்சுங் கரண்தூ. ²⁰ ஸுர்யுமே, விஶுவுல அபேப்பாஸ்தலமாருங் புவாசகமாருமே, ஆநங்கி கி! தெவவங் நினைச்சுக்குவேள்கி அவஜோக் ப்ரதிகாரங் நடத்தியலூ.

²¹ பினை, ஶக்தநாயைாரு குதங்கி திரிக்கல்ல் போலை வலிய ஜரு கல்ல் ஏடுத்தூ ஸமுத்ததித் தெரின்தூ பரிண்டதத்: ஹனை

வாவிலோன் என மஹாநஶரதை
ஶக்தியோட ஏரின்தூக்குமுடியும்; ஹனி
அதினென ஓரிக்கலூம் காணுக்குமிலு. **22** வீள
வாயிக்கும்பாருடையும், ஸங்஗ீதக்காருடையும்,
குஷலுத்தூக்காருடையும், காஹாக்காருடையும்
ஸுரங் நினித் ஹனி ஓரிக்கலூம் கேஶக்கும்குமிலு;
ஒருத்தத்திலுமுழுஞ்சிக்காரும் நினித்
ஹனி காணுக்குமிலு; திரிக்கல்லின்றி ஒஞ் ஓரிக்கலூம்
நினித் கேஶக்கும்குமிலு. **23** விழக்கின்றி
வெளிசூல் ஹனி நினித் பிரகாஶிக்கும்குமிலு;
மனவாழலென்றியும் மனவாடியுடையும் ஸுரங் ஹனி
நினித் கேஶக்கும்குமிலு; நின்றி வாபாரிக்கஶ்
ஓமியிலெ மஹதூக்கஶ் அறயிருந்து;
நின்றி முற்றவாடத்தான் ஏல்லா ஜாதிக்கும்
வாஷிக்கப்பட்டிருந்து. **24** பிரவாசகமாருடையும்
விஶவுஸமாருடையும் ஓமியித்தெவஞ்சு கொல
பெறுப்பட ஏல்லாவருடையும் கெதங் அவவளித்
அரல்லா களெத.

19

1 ஹூ ஸஂநவாணங்க்க ஶேஷம் ஸுர்முத்தித்
வலியொரு புருஷாரத்தின்றி மஹாநோலாஷம்
தொங் கேக்க: “ஹல்லுமுடியு!*” ரக்ஷயும்
மஹதுவும் ஸபாமாநவும் ஶக்தியும் நம்முடை
கெவத்தின்மூலங்கள். **2** தன்றி வேஶராவுத்திகொள்க
ஓமியெ வஷஜாக்கிய மஹாவேஶருயெ
அவவள் நாயம் வியிசூத்துக்கொள்க அவவள்றி
நாயவியிக்கஶ் ஸத்யவும் நிதியுமுழுஞ்சவ.

* **19. 1** ஹல்லுமுடியு-கெவத்தினு ஸ்தூதி

அவஶ் சொரித்த அவன்ற் தாஸமாருடை
கெத்தத்தின் அவன் பிரதிகாரம் செய்து.”
 3 அவர் ரள்ளாம் பிரவஶ்யா, ஹலைலுயூ! ஏன்
பாடி. அவஜித் நினூம் புக ஏறைநேக்கூம்
பொன்னிக்காள்கிருங்கு. 4 ஹருபத்தினால்
முப்பமாரும் நால் ஜீவிக்கலூம், ‘அதுமேன்,
ஹலைலுயூ!’ ஏனு பரித்து ஸிஂஹாஸநத்தில்
ஹரிக்கூன் நெவுதெத் வினு நமஸ்கரித்து.
 5 அவன்ற் நெவுத்தினென் ஸகலதாஸமாரும்
அவனை டயபீடுநூவருமாயி செரியவரும்
வலியவரும் அதியுதேஷ்வரே, அவனை
வாஷ்தவுவின் ஏனு பரியுநோரு ஶஸ்தி
ஸிஂஹாஸநத்தில் நினு பூரபீட்டு. 6 அபோஶ்
வலிய பூருஷாரத்தினெந் ஞோபாஷங்போலெயும்
பெருவெவாழத்தினெந் ஹரசித்தோலெயும்
தகர்த்த ஹடிமுஷகங்போலெயும் பரியுநோத்
ணோன் கேட்க; ஹலைலுயூ! பறிபுரிண்ணாயிகாரி
அதுய நெவுமாய கர்த்தாவ் வாசுங்கு.
 7 நமுக்கு ஸநோஷிக்காம், அதுநானிக்காம் அவன்
ஸநாமானம் கொடுக்காம். குண்டாடினெந்
கலுாளம் வனிரிக்கூங்கு. அவனெந் மனவாடியும்
தனைத்தான் ஒருஞ்சியிரிக்கூங்கு. 8 அவுளை
ஸுநுவும் ஸுநுவுமாய விஶேஷவஸ்தும்
கொங்க அலக்கரிக்கூவான் அனுவாபம்
லக்திசிரிக்கூங்கு; அது விஶேஷவஸ்தும்
விஶாலமாருடை நிதிப்பிவுத்திக்கச் சுனை.
 9 அவன் ஏனோாக் பரித்தத்: ஹது
ஏஷுத்துக, குண்டாடினெந் கலுாளஸுய்க்க
க்ஷணிகபீடுவர் தாஸுவாமார்; “ஹது

தெவத்தின்றி ஸதுவப்பன்னேசு அதகுணு.” எனும் அவன் ஏனோக் பரத்து. ¹⁰ எதான் அவனை நமஸ்கரிக்கொட்டின் அவன்றி கால்க்கத்தி விளை; என்னால் அவன் ஏனோக் பரத்தத்: “நீ அது செய்யுவத்; எதான் நினக்கும் யேஶுவினைகுரிசூல் ஸாக்ஷி உஜை நின்றி ஸஹாத்ரமார்க்கும் கூடுதலாஸங்குதே; தெவதை அறாயிக்க; பிரபந்தத்தின்றி அதமாவ் ஏன்னத் யேஶுவினைகுரிசூலஜை ஸாக்ஷி தனே”.

¹¹ பின் ஸுற்றும் தூர்ணிரிக்குணத் தொன் கள்க்; தொன் னோக்கியபோசு ஒரு வெஜைக்குதிர; அதினேத் ஹரிக்குணவங் விஶுப்பத்தும் ஸதுவாணும் எனு பேர், அவன் நிதியோட நூயும் வியிக்குக்கயும் போராடுக்கயும் செய்யுணு. ¹² அவன்றி கண்ண் அஶிஜ்ஞாலபோலெ; அவன்றி தலயித் தானேகா கிரிடண்சு; அவன்னிலாத மரார்க்கும் அரித்துக்குடாதெ ஏழுதப்பட்டிடுஜை ஒரு நாமவும் அவனுள்க். ¹³ கத்ததித் முக்கியிரிக்குண ஒரு அக்கியும் அவன் யரிச்சிரிக்குணு; தெவவப்பன் ஏனு அவன் பேர் பரயுணு. ¹⁴ ஸுற்றுத்திலெ ஸெங்கு ஸுவையும் ஸுவையுமாய விஶேஷவங்குத் தயரிச் வெஜைக்குதிரக்குடெ புரித்து அவனை அங்குமிசூ. ¹⁵ ஜாதிக்கலை வெடுங்கொட்டின் அவன்றி வாயித்தினு முர்ச்சியுஜை ஒரு புரப்பெடுணு. ஹருங்கோல் கொள்க் கொவர் அவனை தெவதை தெவதை ஸாக்ஷி; ஸம்வுசுரக்கதாய தெவத்தின்றி கோயவும் கோபாங்கியுமாய முன்திரிசூக்க

16 ராஜாயிராஜாவும் கர்த்தாயிகர்த்தாவும் என்னாரு நாம் அவனேற் அக்கிமேலூம் தூடமேலூம் எழுதியிரிக்குன்று.

17 ஒரு தூதன் ஸுருளித் தில்க்குந்து தொற் கள்க்; அவன் அத்துக்கூடி பரக்குந் சுகல பக்ஷிகளோடும்: “தெவத்தினேற் வலிய அத்தாசத்தின் வங்குகூடுவின், **18** ராஜாக்கண்மாருட மாங்ஸவும் ஸெங்காயிப்பாருட மாங்ஸவும் விரண்மாருட மாங்ஸவும் குதிரைக்கலூடெயும் அதினேற் பூர்த்து ஹரிக்குந்வருடெயும் மாங்ஸவும் ஸுத்ரந்தமாரும் அடிமகலூம் செரியவரும் வலியவருமாய ஸகலமங்குஷ்யருடெயும் மாங்ஸவும் டக்ஷிக்குவின்” என்று உச்சத்தித் திலிச்சுபரத்தூ.

19 குதிரைப்பூர்த்திரிக்குந்வரேநாடும் அவனேற் ஸெங்குத்தாடும் யூஹ் செய்வாற் முஹவும் ஭ுமியிலெ ராஜாக்கண்மாரும் அவருடை ஸெங்குஞ்ஜலூம் ஓனிச்சு கூடியத் தொற் கள்க். **20** முஹத்தெயும் அதினேற் முப்பாகெ தொற் செய்த அதயாஞ்ஜலைத் தெய்க்குஷ்யரெ பதிச்சு முஹத்தினேற் முடு எஃலிக்குக்கருயும் அதினேற் பிதிச்சு கெட்டி. அவர் ஹருவரெயும் ஗னகம் கிடத்துந் தீப்பாய்க்கயித் ஜீவங்காட தலைக்கலைத்தூ. **21** ஶேஷிச்சுவர் குதிரைப்பூர்த்திரிக்குந்வனேற் வாயித்தின்று பூரண்பூ வாஜிகால் கொல்லப்பூ, அவருடை மாங்ஸம் ஸகல பக்ஷிக்கலூம் தின்தூப்தராயி.

20

1 പിനെ ഒരു ഭൂതൻ അഗാധഗർത്തത്തിന്റെ
താങ്കോല്ലും വലിയ ഒരു ചങ്ങലയും
പിടിച്ചുകൊണ്ടു സ്വർഗ്ഗത്തിൽനിന്നും
ഇരങ്ങി വരുന്നത് തൊൻ കണ്ക്. **2** അവൻ
പിശാചും സാത്താനും ഏന പഴയ പാന്വായ
മഹാസർപ്പത്തെ പിടിച്ച് ആയിരം വർഷത്തേക്ക്
ബന്ധിച്ചു. **3** ആയിരം വർഷക്കാലം
ജാതികളെ വഞ്ചിക്കാതിരിപ്പാൻ ഭൂതൻ
അവനെ അഗാധഗർത്തത്തിലേക്ക് തള്ളിയിട്ട്
അടച്ചുപുടുകയും മീതെ മുറയിടുകയും ചെയ്തു.
അതിന്റെശേഷം അല്ലസമയത്തേക്ക് അവനെ
അഴിച്ചുവിഡേണ്ടതാകുന്നു.

4 പിനെ തൊൻ സിംഹാസനങ്ങളെയും
അവയിൽ ഇരിക്കുന്നവരെയും കണ്ക്; നൂയം
വിധിപ്പാനുള്ള അധികാരം അവർക്ക് കൊടുത്തു;
യേശുവിന്റെ സാക്ഷ്യവും ദൈവവചനവും
നിമിത്തം തലയരുക്കപ്പേട്ട്, മൃഗത്തയോ
അതിന്റെ പ്രതിമയൈയോ ആരാധികാരതെ
നെറ്റിയിലോ കൈമേലോ അവന്റെ മുട്ട്
എൽക്കാതിരുന്നവരുടെ ആത്മാക്കലേയും
തൊൻ കണ്ക്; അവർ ജീവിച്ചു ആയിരം വർഷം
ക്രിസ്തുവിനോടുകൂടി വാണ്ണു. **5** ശേഷം മരിച്ചവർ
ആയിരം വർഷക്കാലം ജീവിച്ചില്ല. ഇതു
ങ്ങാമത്തെ പുനരുത്ഥാനം. **6** ങ്ങാമത്തെ
പുനരുത്ഥാനത്തിൽ പക്ഷുള്ളവൻ ഭാഗ്യവാനും
വിശ്വാദനും ആകുന്നു; ഇങ്ങനെയുള്ളവരുടെ
മേൽ രണ്ടാം മരണത്തിന് അധികാരം
ഇല്ല; അവർ ദൈവത്തിനും ക്രിസ്തുവിനും
പുരോഹിതമാരായി ക്രിസ്തുവിനോടുകൂടെ

ആയിരം വർഷം വാഴും.

7 ആയിരം വർഷം കഴിയുന്നോഴോ സാത്താനെ തടവിൽ നിന്നു മോചിപ്പിക്കും. **8** അവൻ ഭൂമിയുടെ നാല് ദിക്കിലുമുള്ള ജാതികളായി, ഗോഗ്, മാഗോഗ് എന്നിവരെ, വഞ്ചന ചെയ്തുകൊണ്ട്, യുദ്ധത്തിനായി കൂട്ടിച്ചേർക്കേണ്ടതിന് പുറപ്പെടും. അവൻ സംഖ്യയിൽ കടല്ലൂറത്തെ മണ്ണപോലെ ആയിരുന്നു. **9** അവൻ ഭൂമിയിൽ പരക്കെ ചെന്ന് വിശുദ്ധമാരുടെ പാളയത്തെയും പ്രിയനഗരത്തെയും വളർത്തു. എന്നാൽ സുർമ്മതിലെ ദൈവത്തിൽനിന്ന് തീ ഇരങ്ങി അവരെ ദഹിപ്പിച്ചുകളഞ്ഞു. **10** അവരെ വഞ്ചിച്ച പിശാചിനെ, മൃഗവും കളളപ്രവാചകനും ഉള്ള ഗണകത്തിപ്പായ്കയിലേക്ക് തളളിയിട്ടും; അവൻ എന്നെന്നേക്കും രാപ്പകൽ ദണ്ഡനം അനുഭവിക്കേണ്ടിവരും.

11 പിന്നെ ഞാൻ വലിയോരു വെള്ള സിംഹാസനവും അതിൽ ഇരിക്കുന്നവനെയും കണ്ക്; അവന്റെ സന്നിധിയിൽനിന്ന് ഭൂമിയും ആകാശവും ഓടിപ്പോയി; അവയ്ക്ക് അവിടെ സ്ഥാനമില്ലായിരുന്നു. **12** വലിയവരും ചെറിയവരുമായ മരിച്ചവർ സിംഹാസനത്തിലെ മുമ്പിൽ നില്ക്കുന്നതു ഞാൻ കണ്ക്; പുസ്തകങ്ങൾ തുറന്നു; ജീവന്റെ പുസ്തകം എന്ന മറ്റാരു പുസ്തകവും തുറന്നു; പുസ്തകങ്ങളിൽ എഴുതിയിരുന്നതിന് ഒത്തവയ്ക്കും മരിച്ചവർക്ക് അവൻ ചെയ്ത പ്രവൃത്തികൾക്കുള്ള ന്യായവിധി ഉണ്ടായി. **13** സമുദ്രം തന്നില്ലുള്ള മരിച്ചവരെ എല്ലിച്ചുകൊടുത്തു; മരണവും പാതാളവും

തങ്ങളിലുള്ള മരിച്ചവരെ ഏല്ലിച്ചുകൊടുത്തു; അവർ ഓരോരൂത്തനും അവനവൻ ചെയ്ത പ്രവർത്തികൾക്കനുസരിച്ച് ന്യായവിധി ഉണ്ടായി. ¹⁴ മരണത്തെയും പാതാളത്തെയും തീപ്പായ്കയിൽ തള്ളിയിട്ടു. ഇതു രണ്ടാമതെത മരണം*. ¹⁵ ജീവപുസ്തകത്തിൽ പേരെഴുതിക്കാണാതെ ഏവനെയും തീപ്പായ്കയിൽ തള്ളിയിട്ടും.

21

¹ പിന്ന ഞാൻ പുതിയ ഒരു ആകാശവും പുതിയ ഒരു ഭൂമിയും കണ്ണ്; ഓന്നാമതെത ആകാശവും ഓന്നാമതെത ഭൂമിയും ഇല്ലാതെ ആയി; സമുദ്രവും ഇനി മേൽ ഇല്ല. ² ഭർത്താവിനായി അബ്ദിയിച്ചാരുകിയ മൺവാട്ടിയെപ്പോലെ പുതിയ യെരുശലേം എന വിശ്വാസഗരം സ്വർഗ്ഗത്തിൽ, ദൈവസന്നിധിയിൽനിന്ന് തനേ, ഇരങ്ങി വരുന്നത് ഞാൻ കണ്ണ്. ³ സിംഹാസനത്തിൽനിന്ന് ഒരു മഹാശഖാം പറയുന്നതായി ഞാൻ കേട്ട്: ഇതാ, മനുഷ്യരോടുകൂടെ ദൈവത്തിന്റെ കൂടാരം; അവൻ അവരോടുകൂടെ വസിക്കും; അവർ അവൻറെ ജനമായിരിക്കും; ദൈവം താൻതനെ അവരുടെ ദൈവമായി അവരോടുകൂടെ ഇരിക്കും. ⁴ അവൻ അവരുടെ കണ്ണിൽ നിന്നു കണ്ണുനീർ ഇല്ലാം തുടച്ചുകളയും. ഇനി മേൽ മരണമോ ദുഃഖമോ കരഞ്ഞിലോ വേദനയോ ഉണ്ടാവുകയില്ല; മുമ്പിലുണ്ടായിരുന്നത് കഴിത്തുപോയി. ⁵ സിംഹാസനത്തിൽ ഇരിക്കുന്നവൻ എന്നോട്

* ^{20. 14} രണ്ടാമതെത മരണം-നിത്യമരണം

பரத்ததः: ஹதா, தொன் ஸகலவும் பூதியதாகவுன்று. அவன் ஏனோக் பரத்ததः ஏஷுதூக; ஹப் வசனம் விஶ்வாஸயாஹ்ரவும் ஸத்யவும் அதகுன்று. ⁶ பினையும் அவன் ஏனோக் அரூஜிசூத்ததः: அத் ஸங்஭விசூதிர்ந்று; தொன் அல்பதயும் ஓமேஶயும் அதியும் அந்தவும் அதகுன்று; பாஹிகவுனவன் ஜிவனிருவித்த நின்று ஸஉஜங்மாயி தொன் கொடுக்கவும். ⁷ ஜயிகவுனவன் ஏஸ்வா அவகாஶமாக்கவும்; தொன் அவன் தெவவும் அவன் ஏநிக்க மகநுமாயிரிக்கவும். ⁸ ஏநாக்க ழிருக்கஸ்கவும், அவிஶ்வாஸிக்கஸ்கவும், அரைப்புள்ளகவுனவர்க்கவும், குபாதகமார்க்கவும், ஆர்ந்தப்புகார்க்கவும், சஷுப்ரகார்க்கவும், வீங்பொரயிக்கஸ்கவும், லோஷ்க்குபரியுன ஏவர்க்கவும் உஜ்ஜ பக், தீயும் ஸாயகம் கத்துன தீபொய்க்கயிலதற; ஹது ரள்ளமதெத மரளன். *

⁹ அந்தப்பொயகஸ் ஏஷும் நிர்ணத ஏஷ் பாதனேஸ் உள்ளயிருன ஏஷ் ஆதமாரித்த ஒருவன் ஏந்தீ அடுக்கத்த வன்று பரத்ததः “ஹவிட வரிக, தொன் குத்தாகின்ற காந்தயாகுவாங்குஜ மனவாடியை காளிசூதரா.” ¹⁰ அவன் ஏனை அதமாவித்த உயர்ந்தும் வலியதூம் அது ஒரு மலதித்த கொள்கூபோயி, விஶ்வாஸ யெருஶலேமென வலிய நந்த ஸுர்மூத்தித்தின்றி, தெவஸ்னியியித்தின்றி தனே, தெவமஹதுதேதாட ஹங்கி வருனத் ஏநிக்க காளிசூதன்று. ¹¹ அதின்ற ஜோதிந்று

* ^{21. 8} ரள்ளமதெத மரளன்-நிதுமரளன்

എറுவும் விலயேறிய ரதாத்தின் தூலுமாயி
ஸ்ஹட்கிஸுப்பமாயுஜை ஸுருகாந்தங்போலெ
அதிலூம் பிற்னைக் வாதிலுக்கஜுங், வாதிலுக்கஜித்
பிற்னைக் குதமாரும் உள்க்; யிஸாயேல்
மகஜைந பிற்னைக் ஶோதனைஜைநயும் பேரூக்கச்
வாதிலுக்கஜித் கொத்திட்கும் உள்ளாயிருநூ.
13 கிஷக்க் முநூ வாதிலுக்கச், வடக்கு முநூ
வாதிலுக்கச், தெக்க் முநூ வாதிலுக்கச்
படித்தாரு முநூ வாதிலுக்கச். 14 நாரத்தின்றி
மதிலின் பிற்னைக் அர்கிஸ்மாநஜைஜைம் அவயித்
குத்தாடின்றி பிற்னைக் அஷ்டாஸ்தலநாருந
பேரூக்கஜும் உள்க். 15 ஏனோக் ஸஂஸாரிசுவங்
நாரத்தையும் அதின்றி வாதிலுக்கஜையும்
அதின்றி மதிலினையும் அஜக்கெள்கின்
ஏரு ஸுர்ணைகோத் உள்ளாயிருநூ. 16 நாரங்
ஸம்பத்துரமாயி கிடக்கவுநூ; அதின்றி வீதியும்
நீலவும் ஸமம். அஜவுகோத்தகொள்க் அவன்
நாரத்தை அஜனூ; அதிரத்திருநூர்
நாஷிக; அதின்றி நீலவும் வீதியும் உயரவும்
ஸமம் தனே. 17 அவன் அதின்றி மதிலும்
அஜனூ; நூட்டிநாலுத்திநால் முஷஂ ஜபங்;
மங்குஷுரைன்றி அஜவின் ஏனூவஞ்சாத் குத்தைன்றி
அஜவின் தனே. 18 மதிலின்றி பளி
ஸுருகாந்தவும் நாரங் ஸுப்பஸ்ஹட்கித்தினொத்த
தகவும் அதிருநூ. 19 மதிலின்றி
அர்கிஸ்மாநஜைச் சகலவிய ரதாநைஜைநகொள்க்
அலக்கரிசுருநூ; ஏனாங் அர்கிஸ்மாந்
ஸுருகாந்த ரள்ளாமதேதத் நீலரதங்,

முனாமதேததூ மாளிக்யா, நாலாமதேதத்
 மரதகங், ²⁰ அனைாமதேதத் ஸ்ஹட்டிக்கல்ல்,
 அறாமதேதத் சூவப்புக்ல், ஏஃாமதேத
 ப்ராக்காந்த, ஏட்டாமதேதத் ஸோமேஷகங்,
 ஓப்பதாமதேதத் பூஷ்யராஹங், பத்தாமதேதத்
 வெயூர்யங், பதினொன்மதேதத் பத்தமராஹங்,
 ப்ரத்தாமதேதத் ஸுஹாயிரதா. ²¹ ப்ரத்தாம்
 வாதிலூக்லூப் ப்ரத்தாம் முத்த; ஓரோ வாதிலூப்
 ஓரோ முத்துகொள்ளுத்துதூப் நஶரத்தின்றி
 விமிக்கஶ் ஸுஷ்பஸ்ஹட்டிக்ததின் தூலுமாய
 தகவுப் அதிருந்து. ²² ஒரு அதுலயவுப்
 நஶரத்தின் தொஞ் கள்ளில்; ஸர்வுஶக்தனாய
 வெவமாய கர்த்தாவுப் குள்ளதாடுப் அதின்றி
 அதுலயம் அதுகுந்து. ²³ வெவதேஜன்ஸ்
 நஶரத்த ப்ரகாஶிப்பிச்சிருந்துகொள்க
 அதின் ஸுருங்஗ரேயோ ப்ராந்தேயோ
 அதுவசருமில்லாயிருந்து; குள்ளதாடுப் அதின்றி
 விழக்கு அதுகுந்து. ²⁴ ரக்ஷிய்க்கஸ்ப்புப்
 ஜாதிக்கஶ் அதின்றி வெளிச்சுத்தின் நடக்குப்;
 இுமியிலெ ராஜாக்கணமார் அவர்குட மஹதுவுப்
 வெப்புமானவுப் அதிலேக்க் கொள்ளுவருப்.
²⁵ அதின்றி வாதிலூக்கஶ் பக்கர்க்காலத்த
 அடய்க்கூக்கயில்; ராத்தி அவிடெ ஹல்லேபா.
²⁶ அவர்க் ஜாதிக்கலூட மஹதுவுப்
 வெப்புமானவுப் அதிலேக்க் கொள்ளுவருப்.
²⁷ குள்ளதாடின்றி ஜீவபுஸ்தகத்தின் பேர்
 ஏஷுதியிரிக்குந்வரல்லாதெ[†] அஸருவி

[†] 21. 27 ஜீவபுஸ்தகத்தின் பேரில்லைக்கின் அதின்
 கடக்கூக்கயில் ஏற்கன அர்த்தமத்திலான் ஹட பியோஹங்.

ഉണ്ടാക്കുന്നതോ, ഏതെങ്കിലും ചതിവോ
മൈഷ്ടരയോ പ്രവർത്തിക്കുന്നതോ ആയ
ഒന്നുംതന്നെ അതിൽ കടക്കുകയില്ല.

22

1 പിന്ന അവൻ ദൈവത്തിന്റെയും
കുണ്ഠതാടിന്റെയും സിംഹാസനത്തിൽ നിന്നും
പുറപ്പെടുന്ന പള്ളക്കുപോലെ നിർമ്മലമായ
ജീവജലനദി എന്ന കാണിച്ചു. **2** അതിന്റെ
വിധിയുടെ നടുവിൽ നദിയ്ക്ക് ഇക്കരെയും
അക്കരെയും ജീവവൃക്ഷം ഉണ്ടായിരുന്നു; അത്
പ്രതിശുദ്ധിയം ഫലം കായിച്ച് മാസംതോറും
അതത് ഫലം കൊടുത്തിരുന്നു; വൃക്ഷത്തിന്റെ
ഇലകൾ ജാതികൾക്ക് രോഗശാന്തിക്കു
നൽകിയിരുന്നു. **3** യാതൊരു ശാപവും
ഇനി ഉണ്ടാകയില്ല; ദൈവത്തിന്റെയും
കുണ്ഠതാടിന്റെയും സിംഹാസനം അതിൽ
ഇരിക്കും; അവന്റെ ഭാസമാർ അവനെ
സേവിക്കും. **4** അവർ അവന്റെ മുഖംകാണും;
അവന്റെ പേര് അവരുടെ നന്ദിയിൽ
ഉണ്ടായിരിക്കും. **5** ഇനി രാത്രി അവിടെ
ഉണ്ടാകയില്ല; ദൈവമായ കർത്താവ് അവർക്ക്
പ്രകാശം നൽകുന്നതുകൊണ്ട് വിളക്കിന്റെ
വെളിച്ചമോ സുര്യുപ്രകാശമോ അവർക്ക്
ആവശ്യമില്ല. അവർ എന്നെന്നുക്കും വാഴും.

6 അവൻ എന്നോട്: ഈ വചനം
വിശ്വാസങ്ങയാഗ്രഹ്യം സത്യവും ആകുന്നു;
വിശ്വലു പ്രവാചകമാരുടെ കർത്താവായ
ദൈവം വേഗത്തിൽ സംഭവിപ്പാനുള്ളത് തന്റെ

பாஸமாரை காளிகேள்வதின் தன்றி ஆதனை அயற்சி.⁷ ஹதா, எதான் வேஶம் வருங்கு; ஹஇ பூஸ்தகத்திலே பிவாசநத்தின்றி வசநங்களை காத்துகொல்லுங்கவன் எஷுவான்.

⁸ யோஹானான் என எதான் ஹஇ காருண்யைச் சீலிவாங் காளூக்கயுங் கேஶ்கவுக்கயுங் செய்தது. எதான் கேஶ்கவுக்கயுங் காள்க்கயுங் செய்தபோஶ் அத்த எனிக்கன் காளிசூதன ஆதனை நமஸ்கரிகேள்வதின் எதான் காஞ்க்கலை விளை. ⁹ அவன் எனோக்: நீ அத்த செய்யருத்த: எதான் நிரையுங் நிரை ஸஃஹாத்ரமாராய பிவாசகமாருடேடயுங் ஹஇ பூஸ்தகத்திலே வசநம் அரங்குஸரிக்கவுங்கவருடயுங் கூட்டுராஸங்குதே; வெவ்வதைத் தூராயிக்க என்னு பரிணத்து.

¹⁰ அவன் எனோக் பரிணத்த: ஸமயம் அடுத்திரிக்கவுக்கயாக்கல் ஹஇ பூஸ்தகத்திலே பிவாசநத்தின்றி வசநங்களை முடிவிடருத்து. ¹¹ அனிதியுதல்வன் ஹனியுங் அனிதி செய்டு; ஜூஷ்னாயவன் ஹனியுங் ஜூஷ்னாயிரிக்கடு; நீதிமான் ஹனியுங் நீதிமாநாயிரிக்கடு; விஶுஉவன் ஹனியுங் விஶுஉவநாயிரிக்கடு.

¹² ஹதா, எதான் வேஶம் வருங்கு; ஓரேராருத்தங்கு அவனவன்றி பிவாசத்திக்கு தகவெண்ண் கொடுக்கவுவான் பிதிமலம் என்றி அடுக்கலை உண்டு. ¹³ எதான் அல்மயுங் ஓமேஶயுங் அதாங்குவுங் அவஸாநவுங் அதுதியுங் அன்றுவுங் அதகுங்கு.

¹⁴ ஜீவன்றி வழக்ஷத்திற்கு பக்கல்கேள்வதிங்கும் வாதிலுக்கல்கூடி நஶரத்திற்கு கடக்கேள்வதிங்கும் அவன்றி

പ്രമാണങ്ങളെ അനുസരിക്കുന്നവരായ തങ്ങളുടെ
വസ്ത്രങ്ങളെ അലക്കുന്നവർ* ഭാഗ്യവാഹാർ.

15 നായ്‌കളും ക്ഷുദ്രക്കാരും ദുർന്മപ്പുകാരും
കുലപാതകക്കാരും ബിംബാരാധികളും വ്യാജത്തെ
ഇഷ്ടപ്പെടുകയും പ്രവർത്തികയും ചെയ്യുന്ന
എല്ലാവർണ്ണും പുരത്തുതന്നെ.

16 സഭകളിൽ ഈ കാര്യങ്ങൾ
സാക്ഷീകരിക്കേണ്ടതിന് യേശു എന്ന
ഞാൻ എൻ്റെ ദുതനെ നിന്റെ അടുക്കൽ
അയച്ചിരിക്കുന്നു; ഞാൻ ഭാവിച്ചിന്റെ വേരും
വംശവും തേജസ്സുള്ള ഉദയനക്ഷത്രവുമാണുണ്ട്.

17 വരിക എന്നു ആത്മാവും മനവാട്ടിയും
പരയുന്നു; കേൾക്കുന്നവനും വരിക
എന്നു പറയട്ട; ഭാഗിക്കുന്നവൻ വരട്ട;
ആശ്രിക്കുന്നവൻ ജീവജലം സാജന്യമായി
വാങ്ങുന്നു.

18 ഈ പുസ്തകത്തിലെ പ്രവചനത്തിന്റെ
വാക്കുകൾ കേൾക്കുന്ന എവനോടും
ഞാൻ സാക്ഷീകരിക്കുന്നത്: അതിനോട്
ആരക്കിലും കൂട്ടിയാൽ ഈ പുസ്തകത്തിൽ
എഴുതിയിരിക്കുന്ന ബാധകൾ ദൈവം അവന്
വരുത്തും. 19 ഈ പ്രവചന പുസ്തകത്തിലെ
വചനങ്ങളിൽ നിന്നു ആരക്കിലും എന്നെങ്കിലും
നീക്കിക്കളഞ്ഞതാൽ ജീവന്റെ പുസ്തകത്തിലേയും
വിശ്വാസനഗരത്തിലേയും ഈ പുസ്തകത്തിൽ
എഴുതിയിരിക്കുന്ന മറ്റൊരുത്തിലേയും അവനുള്ള
ഓഹരി ദൈവം നീക്കിക്കളയും.

20 ഈ കാര്യങ്ങളെ സാക്ഷീകരിക്കുന്നവൻ
അരുളിച്ചയ്ക്കുന്നത്: അതേ, ഞാൻ വേഗം വരുന്നു.

* 22. 14 തങ്ങളുടെ വസ്ത്രങ്ങളെ അലക്കുന്നവർ-പ്രമാണങ്ങളെ
അനുസരിക്കുന്നവർ

அறுமேன், அரதெ, கற்றதாவாய யேசூவே,
வரேணைமே.
²¹ கற்றதாவாய யேசூவின்றி கூப
நினைவேடல்லாவரோட்கூங்கூட ஹரிக்குமாராக்கிட;
அறுமேன்.

**Indian Revised Version in Malayalam
The Indian Revised Version Holy Bible in the
Malayalam language of India (BCS 2019)**

copyright © 2017, 2019 Bridge Communication Systems

Language: മലയാളം (Malayalam)

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

IRV Malayalam Bible

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-13

PDF generated using Haiola and XeLaTeX on 21 Feb 2024 from source files dated 14 Apr 2023

8b989647-71e9-5be8-9094-ee99e3d6ae08